

F-8947

Sub. Code

7BCS1C2

B.Com.(CS) DEGREE EXAMINATION, APRIL 2023.

First Semester

Corporate Secretaryship

FINANCIAL ACCOUNTING – I

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is Accounting?
கணக்குப் பதிவு என்றால் என்ன?
2. What is mean by dual aspect concept?
இரட்டைத் தன்மை கோட்பாடு என்றால் என்ன?
3. What do you know about Error of Omission?
விடுபிழை பற்றி நீ அறிவன யாவை?
4. What is Suspense Account?
அனாமத்துக் கணக்கு என்றால் என்ன?
5. What is bill of exchange?
மாற்றுச்சீட்டு என்றால் என்ன?
6. Define Promissory Note.
கடனுறுதி பத்திரம் பற்றி வரையறுக.

7. What are Non-Trading concerns? Give examples.
வியாபார நோக்கமற்ற அமைப்பு என்றால் என்ன? உதாரணம் தருக.
8. What is deferred revenue expenditure?
தொடர்வருவாய் செலவு என்றால் என்ன?
9. What is Delcredere commission?
பிணைக்கழிவு என்றால் என்ன?
10. What is Joint Venture?
இணைவினை என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Enter the following Transactions in the books of Thiru. Ganesan. (Journal Only)
- 2007
Jan
- 1 Started business with Rs. 25,000
 - 2 Deposited into Bank Rs. 23,500
 - 3 Purchased furnitue by issuing cheque Rs. 2,000
 - 4 Cash purchases Rs.5,000
 - 5 Sold goods to Rama Rs. 150
 - 6 Goods worth Rs. 250 taken from the shop for personal use.

திரு. கணேசன் புத்தகங்களில் பின்வரும் பரிவர்த்தனைகளை உள்ளிடவும். (குறிப்பேடு மட்டும்)

2007
ஜன

- 1 ரூ. 25,000 உடன் வணிகத்தை தொடங்கினார்.
- 2 ரூ. 23,500 வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது.
- 3 காசோலை மூலம் ரூ. 2,000 வழங்குவதன் மூலம் தளவாடம் வாங்கியது
- 4 ரொக்க கொள்முதல் ரூ. 5,000
- 5 ராமனுக்கு பொருட்களை விற்கிறது ரூ. 150
- 6 ரூ. 250 தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கடையிலிருந்து எடுக்கப்பட்டது

Or

- (b) Explain the different Accounting conventions.
கணக்கு பதிவின் பல்வேறு நியதிகளை விவரிக்கவும்.

12. (a) Rectify the following Errors.

- (i) Purchase Book is over cast by Rs. 500
- (ii) Sales Book has been under cast by Rs. 300
- (iii) Purchase returns book has been over cast by Rs. 50
- (iv) Sales returns book has been under cast by Rs. 75.

பின்வரும் பிழைகள் சரிசெய்க.

- (i) கொள்முதல் புத்தகத்தில் கூடுதலாக மதிப்பீடு செய்தது ரூ. 500
- (ii) விற்பனை புத்தகத்தில் குறைத்து மதிப்பீடு செய்தது ரூ. 300

(iii) கொள்முதல் திருப்ப புத்தகத்தில் கூடுதலாக மதிப்பீடு செய்தது ரூ. 50

(iv) விற்பனை திருப்ப புத்தகத்தில் ரூ. 75 குறைத்து மதிப்பீடு செய்தது.

Or

(b) Prepare Trading Account of Archana for the year ending 31.12.96 following information :

Particulars	Amount
Opening stock	80,000
Purchases	8,60,000
Freight inward	52,000
Wages	24,000
Sales	14,40,000
Purchases returns	10,000
Sales returns	3,16,000
Closing stock	1,00,000
Import duty	30,000

பின்வருவனவற்றிற்கு அர்ச்சனாகான வியாபார கணக்கு 31.12.96 க்கான கணக்கை தொடங்கவும்.

விவரம்	தொகை
ஆரம்ப சரக்கிருப்பு	80,000
கொள்முதல்	8,60,000
சரக்கு உள்ளேநாக்கி	52,000
கூலிகள்	24,000
விற்பனை	14,40,000
கொள்முதல் திருப்பம்	10,000
விற்பனை திருப்பம்	3,16,000
இறுதி சரக்கிருப்பு	1,00,000
இறக்குமதி வரி	30,000

13. (a) On March 10th A sold goods to B and draw a Bill at three months for Rs. 800, which B accepts immediately and returns it to A. The Bill is honoured on the due date. Pass entries in the books of both A and B.

மார்ச் 10ஆம் தேதி A விற்கப்பட்ட பொருட்கள் Bக்கு விற்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு ரூ.800க்கு ஒரு மசோதவை வரையவும், இது B உடனடியாக ஏற்றுக் கொண்டு Aக்கு திருப்பித் தருகிறது. இந்த மசோதா உரிய தேதியில் கவுரவிக்கப்படுகிறது. A மற்றும் B இரண்டின் புத்தகங்களிலும் குறிப்பேடுகளை எழுதுக.

Or

- (b) Distinguish between joint venture and partnership.
இணைவினை மற்றும் கூட்டாண்மையை வேறுபடுத்துக.

14. (a) From the following information show how would you deal while preparing the Income and Expenditure account and Balance sheet of the year ended 31.03.2006.

	Rs.
Subscription received during the year 31.03.2006	12,000
Subscription received for 31.03.2005	400
Subscription received in advance during the year 31.03.2005	600
Subscription received in advance during the year 31.03.2006	800
Subscription receivable from 31.03.2006	750

மேற்கூறிய பின்வரும் தகவல்களிலிருந்து 31.03.2006 உடன் முடிவடைந்த ஆண்டின் வருமானம் மற்றும் செலவுக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்புக்களை முன்கூட்டியே பார்க்கும் போது நீங்கள் எவ்வாறு கையாள்வீர்கள் என்பதை காட்டுங்கள்.

	ரூ.
31.03.2006 ஆம் ஆண்டில் சந்தா பெறப்பட்டது	12,000
31.03.2005 ஆம் ஆண்டில் சந்தா பெறப்பட்டது	400
31.03.2005 ஆம் ஆண்டில் முன்கூட்டியே சந்தா பெறப்பட்டது	600
31.03.2006 ஆம் ஆண்டில் சந்தா முன்கூட்டியே பெறப்பட்டது	800
31.03.2006 முதல் சந்தா பெறப்பட்டது	750

Or

(b) On 1st January, 2015. Rohit sends 150 sewing machines costing Rs. 30,000 to Anurag to be sold on-be half of the Former at 5% commission on sales. Rohit paid Rs. 1,500 as freight and carriage for sending the machines. Anurag sent the account sales on 31st March 2015 stating that :

- (i) 120 sewing machines were sold for Rs. 27,000
(ii) Expenses incurred on inward consignment were :

Octroi Rs. 250; Carriage Rs. 50; Godown Rent Rs. 2,100 and advertisement and Rs. 1,500.

Calculate the value of consignment stock on 31st March 2015.

ஜனவரி 1, 2015 அன்று ரோஹித் ரூ. 150 தையல் இயந்திரங்களை ரூ. 30,000க்கு அனுராக்கு 5% கமிஷனில் முன்னாள் சார்பாக விற்கப்பட உள்ளது. ரோகித் ரூ. 1,500 இயந்திரங்களை அனுப்ப சரக்கு மற்றும் வண்டியாக அனுராக் கணக்கு விற்பனையை 31. மார்ச் 2015 அன்று அனுப்பினார்.

- (i) 120 தையல் இயந்திரங்கள் ரூ. 27,000
(ii) உள்சரக்குகளுக்கு ஏற்படும் செலவுகள் ஆக்ரோய் :
ரூ. 250, வண்டி ரூ. 50 கோடவுன் வாடகை ரூ. 2,100 மற்றும் விளம்பரம் மற்றும் பிற விற்பனை செலவுகள் ரூ. 1,500.

31 மார்ச் 2015 அன்று சரக்கு பங்குகளின் மதிப்பை கணக்கிடுங்கள்.

15. (a) What do you know about donations on not for profit organisation? How it will be treated into account?

இலாப நோக்கமற்ற நிறுவனத்தில் நன்கொடை பற்றி நீ அறிவன யாவை? அதை எவ்வாறு கணக்கிடுவாய்?

Or

- (b) Ram and Sundar enter into Joint venture to share the results as to 2:1 the joint venture transactions are as under:

	Ram (Rs.)	Sundar (Rs.)
Goods supplied	70,000	40,000
Expenses Paid	9,000	1,000
Net sale proceeds	90,000	60,000

Show the journal entries and ledger accounts in the both.

ராம் மற்றும் சுந்தர் இணைவினை தொடங்கி 2:1 என்ற விகிதத்தில் லாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர் அவர்களின் நடவடிக்கைகள் பின்வருமாறு :

	ராம் (ரூ.)	சுந்தர் (ரூ.)
சரக்களித்தது	70,000	40,000
செலவுகள் செய்தது	9,000	1,000
நிகர விற்பனை	90,000	60,000

இதற்கான குறிப்பேடு மற்றும் பேரேட்டுப் பதிவுகளை இருவரின் ஏடுகளிலும் காண்பிக்கவும்.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. The Cash book of Siva showed a bank balance of Rs. 2,760 on 31.7.2013. On comparison with the pass book the following particulars were ascertained
- Cheques paid into bank but not yet credited in the pass book Rs. 6,000.
 - Cheques issued but not yet presented for payment of Rs. 2,500.
 - Life Insurance premium paid by the bank but not yet entered in the cash book Rs. 8,320.
 - Interest on debentures collected by the bank recorded in pass book only Rs. 6,000.

- (e) Bank column on the credit side of the cash book under cast by Rs. 110.
- (f) Bank charges entered in the pass book only Rs. 70.

Prepare a Bank Reconciliation statement.

31.7.2013 அன்று சிவா ரொக்க புத்தகம் ரூ. 2,760 வங்கி இருப்பை காட்டியது. வங்கி செல்லுப் புத்தகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் கீழ்க்கண்டவை கண்டுபிடிக்கப்பட்டன :

- (அ) வசூலுக்கு அனுப்பப்பட்ட ரூ. 6,000-க்குரிய காசோலைகள் செல்லுப் புத்தகத்தில் வரவு வைக்கப்படவில்லை.
- (ஆ) வழங்கப்பட்ட காசோலைகளில் ரூ. 2,500 மதிப்புடையது இதுவரை வங்கியில் பணமாக்கப்படவில்லை.
- (இ) வங்கி செலுத்திய ஆயுள் காப்பீட்டு கழகம் ரூ. 8,320 ரொக்க புத்தகத்தில் பதியப்படவில்லை.
- (ஈ) வங்கி வசூலித்த கடன்பத்திரங்கள் மீதான வட்டி வங்கி செல்லுப்புத்தகத்தில் மட்டும் பதியப்பட்டது ரூ. 6,000.
- (உ) ரொக்கப்புத்தகத்தின் வரவுப் பக்கத்தில் உள்ள வங்கிப் பத்தி ரூ. 110 குறைத்து காட்டப்பட்டுள்ளது.
- (ஊ) செல்லுப்புத்தகத்தில் மட்டும் பதியப்பட்டுள்ள வங்கிக் கட்டணம் ரூ. 70.

வங்கிச் சரிக்கட்டும் பட்டியலைத் தயார் செய்க.

17. From the following Trial balance of Sekar, prepare trading, profit and loss account for the year ended 31.12.18 and a balance sheet as on that date.

Particulars	Debit Rs.	Credit Rs.
Capital		40,000
Sales		25,000
Creditors		1,000
Purchases	15,000	

Particulars	Debit Rs.	Credit Rs.
Salaries	2,000	
Rent	1,500	
Insurance	300	
Drawings	5,000	
Machinery	28,000	
Bank balance	4,500	
Cash	2,000	
Opening stock	5,200	
Debtors	2,500	
	<u>66,000</u>	<u>66,000</u>

Additional information :

- (a) Closing stock Rs. 4,900
- (b) Salaries unpaid Rs. 300
- (c) Rent paid in advance Rs.200
- (d) Insurance prepaid Rs.90.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சேகர் என்பவரது இருப்புச் சோதனைப்பட்டியலிருந்து 31.12.2018ம் ஆண்டுக்கான வியாபார இலாப நடடக் கணக்கு மற்றும் அந்நாளையக் இருப்பு நிலைக் குறிப்பையும் தயார் செய்க.

விபரம்	பற்று ரூ.	வரவு ரூ.
மூலதனம்		40,000
விற்பனை		25,000
கடனீந்தோர்கள்		1,000
கொள்முதல்	15,000	
சம்பளம்	2,000	
வாடகை	1,500	

விபரம்	பற்று ரூ.	வரவு ரூ.
காப்பீடு	300	
எடுப்பு	5,000	
இயந்திரம்	28,000	
வங்கியிருப்பு	4,500	
ரொக்கம்	2,000	
தொடக்க சரக்கு	5,200	
கடனாளிகள்	2,500	
	<u>66,000</u>	<u>66,000</u>

கூடுதல் தகவல்கள் :

- (அ) இறுதி சரக்கு ரூ.4,900
(ஆ) கொடுபடாத சம்பளம் ரூ.300
(இ) முன்கூட்டி செலுத்திய வாடகை ரூ.200
(ஈ) முன்கூட்டி செலுத்திய காப்பீடு ரூ.90

18. On 1.7.2018, X sold Rs. 500 worth of goods to Y and drew on him for the amount for 3 months. Y accepted the same. On the due date, Y being unable to pay the bill approached X and requested him to renew the bill for a further period of 2 months, together with interest at 6% p.a. X agreed to the proposal and on the due date the second bill is met. Pass necessary journal entries in the books of X and Y.

1.7.2018ல் X என்பவர் Yக்கு ரூ. 500 மதிப்புள்ள பொருட்களை விற்று, 3 மாத தவணையில் ஒரு மாற்றுச்சீட்டை வரைந்தார். அதனை Y ஏற்பு செய்தார். தவணை நாளில் Yயினால் மாற்றுச்சீட்டை செலுத்த முடியாத காரணத்தினால், அவர் Xயை அணுகி, ஆண்டிற்கு 6% வட்டியுடன் கூடிய தொகைக்கு, மேலும் இரண்டு மாதங்களுக்கு புதுக்குமாறு வேண்டிக் கொண்டார். புதுப்பிக்க செய்தார். X இந்த வேண்டுகலுக்கு சம்மதித்தார். இரண்டாவது மாற்றுச்சீட்டு உரிய தவணை நாளில் Yயினால் செலுத்தப்பட்டது. X மற்றும் Yன் ஏடுகளில் முதற்குறிப்பேட்டு பதிவினை தருக.

19. From the following information relating to Bangalore sports club for the year ended 31.03.2007. Prepare Income and Expenditure Account and Balance Sheet.

Receipts	Rs.	Payments	Rs.
To Balance b/d		– By Maintenance	50,000
Bank	80,000	By Sports expenses	14,000
To Subscriptions	1,10,000	By Insurance charges	4,000
To Sale of old balls	1,000	By Telephone charges	1,000
To Rent for sports ground	6,000	By Miscellaneous	2,000
To Sports fund	20,000	By Honorarium	
To Donation	2,00,000	to Secretary	5,000
To Entrance fee	6,000	By Grass seeds	1,600
		By Bats	14,000
		By Balance c/d cash	3,31,000
		Bank	400
	<u>4,23,000</u>		<u>4,23,000</u>

Additional Information:

Balance on 1.04.2006:

Subscription outstanding	Rs.10,000
Stock of bats	Rs.30,000
Stock of Stationery	Rs.4,000.

Excess of sports fund expenses and donations are to be capitalised.

Balance on 31.3.2007 :

Subscription outstanding	Rs.15,000
Stock of bats	Rs.25,000
Stock of stationery	Rs.1,000
Subscription received in advance	Rs.5,000
Opening capital fund	Rs.1,19,000

Entrance fees are to be capitalised.

31.3.2007ம் ஆண்டு இறுதியில் பெங்களூர் விளையாட்டுச் சங்கம் கீழ்க்கண்ட விபரங்களை கொண்டுள்ளது. அவற்றிலிருந்து வருமான செலவினைக் கணக்கையும், இருப்பு நிலை குறிப்பையும் தயார் செய்க.

பெறுவன	ரூ.	செலுத்துவன	ரூ.
இருப்பு கீ/கொ :		பராமரிப்பு செலவுகள்	50,000
கையிருப்பு ரொக்கம்		விளையாட்டு செலவுகள்	14,000
வங்கி ரொக்கம்	80,000	காப்பீட்டு கட்டணங்கள்	4,000
சந்தா	1,10,000	தொலைபேசி கட்டணம்	1,000
பழைய பந்துக்களை விற்குது	1,000	இதர செலவுகள்	2,000
விளையாட்டுத்		செயலாளருக்கு	
திடல் வாடகை பணம்	6,000	வெகுமானம்	5,000
விளையாட்டு நிதி	20,000	புல் விதைகள்	1,600
நன்கொடை	2,00,000	மட்டைகள்	14,000
நுழைவுக்		இருப்பு கீ/இ	
கட்டணம்	6,000	கையிருப்பு ரொக்கம்	3,31,000
		வங்கி	400
	<u>4,23,000</u>		<u>4,23,000</u>

கூடுதல் தகவல்கள் :

01.04.2006ம் தேதியில் இருப்பு

நிலுவையிலுள்ள சந்தா - ரூ.10,000

மட்டைகள் இருப்பு - ரூ.30,000

எழுதுபொருள் இருப்பு - ரூ.4,000

விளையாட்டு நிதி செலவுகள் மற்றும் நன்கொடையின் உபரிகள் முதலினமாக்கப்பட வேண்டும்.

31.3.2007 தேதியில் இருப்பு

நிலுவையில் உள்ள சந்தா - ரூ.15,000

மட்டைகள் சரக்கிருப்பு - ரூ.20,000

எழுது பொருள் இருப்பு - ரூ.1,000

முன்கூட்டி பெறப்பட்ட சந்தா - ரூ.5,000

ஆரம்ப மூலதன நிதி - ரூ.1,19,000

நுழைவுக் கட்டணம் முதலினமாக்கப்பட வேண்டும்.

20. A trader asks for your help in preparing an Insurance Claim in respect of stock in trade destroyed by Fire in his warehouse on June 1.2003. His books of accounts give the following information concerning trading transactions for the period, January 1.2003 at cost Rs. 26,000.

Particulars	Rs.
Debtors on 1.1.2003	50,000
Debtors on 1.6.2003	80,000
Cash received from debtors	60,000
Discount allowed to debtors	10,000
Cash purchases	10,000
Cash paid supplies	67,000
Creditors on 1.1.2003	16,000
Creditors on 1.6.2003	18,500

The rate of gross profit on cost is 25% calculate the amount of claim taking into account that goods salvaged from the Fire were worth Rs. 3,000.

ஒரு வியாபாரி உங்களிடம் தீ காப்பீட்டு தொகை பெற்றதை பதிவதற்கான உதவியை செய்யவும் ஜீன் 1.2003 அன்று குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும் 1.1.2003 அன்று முதல் தீ விபத்து ஏற்பட்ட நாள்வரை சரக்கு மதிப்பு ரூ. 26,000

விவரங்கள்	ரூ.
கடனாளிகள் 1.1.2003 அன்று	50,000
கடனாளிகள் 1.6.2003 அன்று	80,000

விவரங்கள்	ரூ.
ரொக்கம் பெற்றது கடனாளியிடமிருக்கு	60,000
தள்ளுபடி அளித்தது	10,000
ரொக்க கொள்முதல்	10,000
கடனீந்தோருக்கு செலுத்தியது	67,000
கடனீந்தோர் 1.1.2003	16,000
கடனீந்தோர் 1.6.2003	18,500

மொத்த லாபம் அடக்கவிலையில் 25% தீக்காப்பீட்டு கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட கோரிக்கை தொகையை கணக்கிடுக. தீயிலிருந்து மீட்கப்பட்ட பொருளின் மதிப்பு ரூ. 3,000 ஆகும்.

F-8948

Sub. Code

7BCS2C1

B.Com.(CS) DEGREE EXAMINATION, APRIL 2023

Second Semester

Corporate Secretaryship

MANAGERIAL ECONOMICS

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is law and demand?
தேவை விதி என்றால் என்ன?
2. Define Elasticity of demand.
தேவை நெகிழ்ச்சியினை வரையறு.
3. What are the factors affecting the supply of a commodity?
ஒரு பொருளின் அளிப்பினை பாதிக்கின்ற காரணிகள் யாவை?
4. Explain briefly the concept of utility.
பயன்பாட்டின் கோட்பாட்டினை சுருங்கக் கூறுக.
5. State any two properties indifference curve.
சம நோக்கு வளைக்கோட்டின் இரண்டு குணங்களை எழுதுக.
6. What is price line?
விலை நேர்க்கோடு என்றால் என்ன?

7. Define marginal cost function.
விளிம்பு உற்பத்தி செலவின் சார்பினை வரையறு.
8. What is revenue function?
வருவாய் சார்பு என்றால் என்ன?
9. Define profit maximization.
இலாபத்தின் உச்ச மதிப்பினை வரையறு.
10. Give an example for discriminating monopoly.
பிரித்தறியும் முற்றுரிமைக்கு ஒரு எடுத்துக்காட்டு தருக.

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions choosing either (a) or (b).

11. (a) Explain the partial elasticity of demand with respect to price.
விலையின் வாயிலாக தேவையின் பகுதி நெகிழ்ச்சியினை விளக்குக.

Or

- (b) Discuss the relation between demand and supply.
தேவை மற்றும் அளிப்பு இவற்றின் உறவுநிலையினை ஆய்க.

12. (a) What is opportunity cost? Give some examples.
சந்தர்ப விலை என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் தருக.

Or

- (b) Compare monopolistic and duopolistic competition.
முற்றுரிமை மற்றும் இரு நிறுவன ஆதிக்கத்தினை விளக்குக.

13. (a) With suitable examples explain indifference curves.
சம நோக்கு வளைக்கோட்டுகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

Or

- (b) Describe the uses of Isoquants in economic analysis.
பொருளாதார ஆய்வில் மாறா உற்பத்தி வளைக்கோடுகளின் பயன்களை விவரி.
14. (a) What is Cobb-Douglas production functions? What are the properties of this function?
காப்-டக்னஸ் உற்பத்தி சார்பு என்றால் என்ன? இந்த சார்பின் குணங்கள் யாவை?

Or

- (b) Explain the techniques of cost control.
செலவு கட்டுப்பாட்டு நுட்பங்களை விளக்குக.
15. (a) How will you calculate cost of debt capital.
மூலதன கடன் செலவை நீவிர் எவ்வாறு கணக்கிடுவாய்?

Or

- (b) Describe the different methods of pricing.
விலையிடுவதில் உள்ள பல்வேறு முறைகளை விவரி.

Part C (3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the factors influencing the managerial decisions.
நிர்வாக முடிவுகளை தீர்மானிக்கும் முடிவுகளை விளக்குக.
17. Obtain the relation between elasticity of demand, marginal revenue and average revenue.
தேவை நெகிழ்ச்சி விளம்பு வருவாய் மற்றும் சராசரி வருவாய் இவற்றின் உறவினை தருவிக்க.

18. Show that a tax proportional to the output of a monopolistic will increase the monopoly price. What will be the effect of monopoly price of the tax is proportional to profit?

வரி என்பது உற்பத்தி விகிதத்தில் இருந்தால் முன்னுரிமை விலை அதிகரிக்கும் எனக் காட்டுக. வரியானது இலாபத்தின் விகிதத்தில் இருந்தால் முற்றுரிமை விலையின் மீது அதன் விளைவு என்ன?

19. Explain the terms conjectural variations and reaction curves in the case of duopoly.

இருவர் முற்றுரிமை ஒத்தத்தன்மை மாறுதல் மற்றும் எதிர்விளைவு வளைகோடுகள் என்ற கோட்பாட்டினை விளக்குக.

20. Define production function. Explain in brief the managerial uses of production function.

உற்பத்தி சார்பை வரையறு. மேலாண்மையியலில் அதன் பயன்களை விவரி.

F-8949

Sub. Code

7BCS2C2

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2023.

Second Semester

Corporate Secretaryship

FINANCIAL ACCOUNTING – II

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is statement of affairs?
நிலை அறிக்கை என்றால் என்ன?
2. What is conversion method under single entry system?
ஒற்றை பதிவு முறையில் மாற்று முறை என்றால் என்ன?
3. State the different kinds of branches.
பல்வேறு வகையான கிளைகளைக் குறிப்பிடவும்.
4. What do you understand by Inter departmental transfer?
துறைகளுக்கிடையேயான இடமாற்றம் மூலம் நீங்கள் புரிந்தது என்ன?
5. Who is an Insolvent?
நொடித்தவர் என்பவர் யார்?
6. Why do you prepare deficiency account?
பற்றாக்குறை கணக்கினை தயாரிப்பதன் காரணம் என்ன?

7. What is Royalty?

ராயல்டி என்றால் என்ன?

8. Give the meaning of minimum rent.

குறைந்தபட்ச வாடகை என்ற சொல்லின் பொருளை தருக.

9. State any two characteristics of hire purchase system?

வாடகை கொள்முதல் முறையின் இரண்டு குணங்களை குறிப்பிடுக.

10. What is instalment purchase system?

தவணைமுறை கொள்முதல் என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain the features of single entry system.

ஒற்றைப்பதிவு முறையின் இயல்புகளை விவரி.

Or

(b) From the following ascertain profit or loss

Capital as on 1.4.2020 – 2,60,000

Capital as on 31.3.2021 – 2,50,000

Additional capital introduced – 50,000

Drawings made during the year – 60,000

பின்வரும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நஷ்டம் கணக்கிடவும்.

2020 ஏப்ரல், 1-இல் முதல் – 2,60,000

2021 மார்ச் 31 இல் முதல் – 2,50,000

அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் – 50,000

அவ்வாண்டின் எடுப்புகள் – 60,000

12. (a) Explain the features of dependent branch.

சார்ந்திருக்கும் கிளையின் குணங்களை விவரி.

Or

(b) From the following particulars relating to Trichy branch for the year ended 31.12.2020, Prepare branch A/c in the head office books :

Particulars	Rs.
Stock at the Branch on 1.1.2020	15,000
Debtors at the Branch on 1.1.2020	30,000
Petty cash at branch on 1.1.2020	300
Goods sent to branch during 2020	2,52,000
Cash sales	60,000
Received from debtors	2,10,000
Credit sales during 2020	2,28,000
Cheques sent for branch 2020	11,600
Stock at the branch on 31.12.2020	25,000
Petty cash 31.12.2020	200
Goods returned by the branch	2,000
Debtors on 31.12.2020	48,000

31.12.2020 முடிவடைந்த ஆண்டிற்கான திருச்சி கிளை தொடர்பான விவரங்கள் வருமாறு தலைமை அலுவலகப் புத்தகங்களில் கிளை A/c ஐத் தயார் செய்யவும்.

விவரங்கள்	ரூ.
1.1.2020 கிளையில் இருப்பு	15,000
1.1.2020 அன்று கிளையில் கடனாளிகள்	30,000
1.1.2020 கிளையில் சில்லறை செலவு	300
2020 ஆம் ஆண்டில் கிளைக்கு அனுப்பப்பட்ட பொருட்கள்	2,52,000
ரொக்க விற்பனை	60,000

விவரங்கள்	ரூ.
கடனாளிகளிடமிருந்து பெறப்பட்டது	2,10,000
2020 கடன் விற்பனை	2,28,000
2020 ஆம் ஆண்டில் கிளைக்கு அனுப்பட்ட காசோலைகள்	11,600
31.12.2020 கிளையில் இருப்பு	25,000
சில்லறை செலவு 31.12.2020	200
கிளை மூலம் திரும்பிய பொருள்கள்	2,000
31.12.2020 அன்று கடனாளிகள்	48,000

13. (a) Explain the presidential town insolvency act.

மாநில நகர நொடிச் சட்டத்தினை பற்றி விவரமாக விளக்குக.

Or

(b) Prepare deficiency account from the following particulars :

Excess of asset over liabilities 4,000

Loss in business – 7500

Profits – 12,000

Drawings – 15,000

பின்வரும் விவரங்களில் இருந்து குறைபாடு கணக்கைத் தயாரிக்கவும்.

கடன்கள் 4,000 க்கு மேல் சொத்துக்கள் அதிகமாக உள்ளன

வியாபாரத்தில் நஷ்டம் – 7500

லாபம் – 12,000

சொந்த தேவைக்க எடுத்தது – 15,000

14. (a) What is shortworking? Explain the different method of recovery of shortworking usually found in royalty agreement.

பற்றாக்குறை திரும்பபெறல் என்றால் என்ன? ராயல்டி கணக்கில் பொதுவாக காணப்படும் பற்றாக்குறை திரும்பபெறல் மீட்டெடுப்பதற்கான பல்வேறு முறைகளை விளக்குங்கள்.

Or

- (b) On 1.1.2012 Rama Collieries Ltd leased or piece of land agreeing to pay a minimum rent of Rs. 2,000 on the first year Rs. 4,000 in the second year and thereafter Rs. 6,000 p.a. merging onto a royalty of 40 paise per tonne-with prove to recoup short workings over the first three years only.

The figures of annual output for the four years to 31.12.2015 were 1,000, 10,000, 18,000 and 20,000 tonnes respectively. Record there transaction in the ledger A/c of the company.

1.1.2012 ராமா கோலியரீஸ் நிறுவனம் ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து குறைந்தபட்ச வாடகையாக ரூ. 2,000 முதல் வருடத்திலும், 4,000 இரண்டாம் வருடத்திலும் மற்றும் அதன் பிறகு ரூ. 6,000 p.a. ராயல்டியுடன் கொடுக்கப்பட்டது 40 பைசா ஒரு டன் வீதம் இணைத்து முதல் மூன்று ஆண்டுகளில் மட்டும் பற்றாகுறையை ஈடு செய்யும் நான்கு ஆண்டுகளுக்கான வருடாந்திர உற்பத்தியின் புள்ளி விவரங்கள் 31.12.2015 1,000, 10,000, 18,000 மற்றும் 20,000 டன்கள் வீதம். இந்த பரிவர்த்தனைகளை நிறுவனத்தின் பேரேடில் பதிவு செய்யவும்.

15. (a) Explain the features of hire purchase system.

வாடகை கொள்முதல் முறையின் அம்சங்களை விளக்கவும்.

Or

- (b) On 1.1.2016 Varun purchased machinery in hire purchase system. The payment is to be made Rs. 4,000 down (on signing of the contract) and Rs. 4,000 annually for three years. The cash price of the machinery is Rs. 14,900 and the rate of interest is 5%. Calculate the interest in each years instalment.

1.1.2016 அன்று வருண் வாடகை கொள்முதல் முறையில் இயந்திரங்களை வாங்கினார். கட்டணம் ரூ. 4,000 முன்பணம் (ஒப்பந்தத்தைப் கையெழுத்திட்டு) மற்றும் ரூ. 4,000, மூன்று ஆண்டுகளுக்கு செலுத்தப்பட வேண்டும் இயந்திரங்களின் ரொக்க விலை 14,900 மற்றும் வட்டி விகிதம் 5% ஒவ்வொரு வருடத்தின் தவணையிலும் வட்டியைக் கணக்கிடுங்கள்.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Mr. X has maintained his books under single entry method. From the following details calculate profit for the year and statement of affaire at the end of the year Rs. 1,000 (cost) furniture was sold for Rs. 5,000 on 1.1.2018 10% depreciation is charged on furniture. He has drawn Rs. 1,000 pm. Rs. 2,000 was invested by him in 2018 as further capital.

Particulars	1.1.2018	31.12.2018
Stock	40,000	60,000
Debtors	30,000	40,000
Cash	2,000	1,000
Bank	10,000	5,000 (OD)
Creditors	15,000	25,000
Outstanding expenses	5,000	8,000
Furniture cost	3,000	2,000

Bank balance on 1.1.2018 is as per cash book but the bank overdraft on 31.12.2018 is as per bank statement Rs. 2,000 cheque drawn in December 2018 have not been encashed with in the year.

திரு. X தனது புத்தகங்களை ஒற்றை பதிவு முறையில் பராமரித்து வருகிறார். பின்வரும் விவரங்களிலிருந்து ஆண்டுக்கான லாபத்தையும், ஆண்டின் இறுதியில் உள்ள விவகாரங்களின் அறிக்கையையும் கணக்கிடுங்கள். 1,000 (விலை) மரச்சாமன்கள் ரூ. 5,000 விற்கப்பட்டது. 1.1.2018 மரச்சாமன்கள் மீது 10% தேய்மானம் விதிக்கப்படுகிறது. சொந்த செலவுக்காக 1000 எடுத்துள்ளார். மேலும் மூலதனமாக ரூ. 2,000 2018 முதலீடு செய்தார்.

விவரங்கள்	1.1.2018	31.12.2018
பங்கு	40,000	60,000
கடனாளிகள்	30,000	40,000
ரொக்கம்	2,000	1,000
வங்கி	10,000	5,000 (OD)
கடனீந்தோர்	15,000	25,000
நிலுவையில் உள்ள செலவுகள்	5,000	8,000
மரச்சாமன்கள் (விலை)	3,000	2,000

1.1.2018 அன்று வங்கி இருப்பு பணப்புத்தகத்தின் படி உள்ளது ஆனால் 31.12.2018 அன்று வங்கி ஒவா டிராப்ட் வங்கி அறிக்கையின் படி உள்ளது. 2018 டிசம்பரில் எடுக்கப்பட்ட ரூ. 2,000 காசோலை அந்த ஆண்டிற்காக செலுத்தப்படவில்லை.

17. Mani co ltd of Calcutta has a branch at Patna goods are received to the Patna branch, the selling price being cost plus 25%. The Patna branch keeps its own sales ledger and transmits all cash received to Calcutta. All expenses are paid from Calcutta. From the following details prepare the Patna branch a/c for the year 2009.

Particulars	Amount
Stock 1.1.2009	1,250
Stock 31.12.2009	1,500
Debtors 1.1.2009	700
Debtors 31.1.2009	900
Cash sales for the year	5,400

Particulars	Amount
Credit sales for the year	3,500
Goods invoiced from Calcutta	9,100
Rent	400
Wages	340
Sundry expenses	80

கொல்கத்தாவின் மணி கோ. லிமிடெட் பாட்னாவில் கிளை உள்ளது. பாட்னா கிளைக்கு பொருட்கள் பெறப்படுகின்றன விற்பனை விலை 25% சேர்த்தது. பாட்னா கிளை அதன் சொந்த விற்பனைப் புத்தகத்தை வைத்துள்ளது. பெறப்பட்ட அனைத்து பணத்தையும் கல்கத்தாவிற்கு செலுத்தப்படுகின்றது. பின்வரும் விவரங்களிலிருந்து 2009 ஆம் ஆண்டிற்கான பாட்னா கிளைக் கணக்கைத் தயாரிக்கவும்.

விவரங்கள்	தொகை
பங்கு 1.1.2009	1,250
பங்கு 31.12.2009	1,500
கடனாளிகள் 1.1.2009	700
கடனாளிகள் 31.1.2009	900
பண விற்பனை	5,400
கடன் விற்பனை	3,500
கல்கத்தாவிலிருந்து பொருட்கள் விலைப்பட்டியல்	9,100
வாடகை	400
ஊதியம்	340
பல்வேறு செலவுகள்	80

18. Mr. Umesh of Madurai consults you for preparing a statement of affairs. How will the following items appear in the various lists.
- Private liabilities Rs. 20,000
 - Unsecured loans Rs. 40,000
 - Loans from Guru Rs. 1,20,000 secured by plant and machinery. The estimated value of plant and machinery is Rs. 1,10,000 (Book value Rs. 1,16,000)

- (iv) Bills discounted Rs. 16,000 out of which bills of Rs. 10,000 are expected to be dishonoured.
- (v) Loans from Pawan secured by first mortgage on life insurance policy Rs. 80,000. Surrender value of life insurance policy Rs. 1,00,000.
- (vi) Land lord rent for 4 months @ Rs. 1.50 per month due.
- (vii) Loans from Ram Rs. 70,000 secured by second charge on life insurance policy mentioned above.
- (viii) Rate and taxes Rs. 800
- (ix) Bank overdraft Rs. 60,000 secured by personal guarantee of a friend of the insolvent.
- (x) Loans from wife Rs. 30,000 out of which she received Rs. 16,000 from her father.
- (xi) Wages @ Rs. 30 per month per servant for 6 months for 3 servant.
- (xii) Salaries @ Rs. 200 per month per clerk for 7 months for 4 clerks.
- (xiii) Bills payable Rs. 8,000.

மதுரையை சேர்ந்த திரு. உமேஷ் விவகார அறிக்கையைத் தயாரிப்பதற்காக உங்களிடம் ஆலோசனை கேட்கிறார். பல்வேறு பட்டியல்களில் பின்வரும் உருப்புகள் எவ்வாறு தேன்றும்.

- (i) தனியார் பொறுப்புகள் ரூ. 20,000
- (ii) பாதுகாப்பற்ற கடன்கள் ரூ. 40,000
- (iii) குருவிடம் கடன் ரூ. 1,20,000 ஆலை மற்றும் இயந்திரங்களின் மதிப்பிடப்பட்ட மதிப்பு ரூ. 1,10,000 (புத்தக மதிப்பு ரூ. 1,16,000)
- (iv) பில்கள் தள்ளுபடி ரூ. 16,000 இதில் ரூ. 10,000 மதிப்பிழக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- (v) ஆயுள் காப்பீட்டுக் கொள்கையில் முதல் அடமானத்தின் மூலம் பவாரிடமிருந்து பெறப்பட்ட கடன்கள் ரூ. 80,000. ஆயுள் காப்பீட்டு பாலிசியின் சரண்டர் மதிப்பு ரூ. 1,00,000.

- (vi) நில உரிமையாளர் 4 மாதங்களுக்கு வாடகை 1.50 மாதம் செலுத்த வேண்டும்.
- (vii) ராமிடமிருந்து கடன் ரூ. 70,000 மேலே குறிப்பிட்டுள்ள ஆயுள், காப்பீட்டு பாலிசியில் இரண்டாவது கட்டணமாக பாதுகாக்கப்படுகிறது.
- (viii) விகிதங்கள் மற்றும் வரிகள் ரூ. 800
- (ix) வங்கி ஓவர் டிராஃப்ட் ரூ. 60,000 நொடித்தார் நண்பரின் தனிப்பட்ட உத்தரவாதத்தின் மூலம் பாதுகாக்கப்படுகிறது.
- (x) மனைவியிடமிருந்து கடன் ரூ. 30,000 அதில் அவள் தந்தையிடமிருந்து 16,000 பெற்றார்.
- (xi) ஊதியங்கள் ரூ. 3 வேலையாட்களுக்கு 6 மாதங்களுக்கு ஒரு வேலைக்காரனுக்கு மாதம் 30 வீதம் வாங்கப்பட்டது.
- (xii) சம்பளம் ரூ. 4 எழுத்தர்களுக்கு 7 மாதங்களுக்கு ஒரு எழுத்தருக்கு மாதம் 200 ரூபாய் கொடுக்கப்பட்டள்ளது.
- (xiii) செலுத்த வேண்டிய பில்கள் ரூ. 8,000.

19. A company acquired lease of amount at a minimum rent of Rs. 10,000 p.a. The royalty was fixed at Rs. 0.50 per tonne. Shortworking could be recouped within three years following the year in which the shortworking occur. If there is stoppage of production due to strike in any year, the minimum rent would be proportionately reduced in regard to the length of the stoppage.

The output (in tonnes) of the mine was as follows.

1998 – 8000	2001 – 26000
1999 – 12500	2002 – 17000 (Strike)
2000 – 21500	2003 – 13000

During 2002 there was strike lasting for 3 months. Show necessary ledger a/cs for each of the year in the books of the company.

ஒரு நிறுவன ஒரு சுரங்கத்தை குத்தகைக்கு வாங்கியது ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 10,000 வாடகைக்கு ராயல்டியுடன் 0.50 ரூபாய் ஒரு டன்னிற்கு என நிர்ணயிக்கப்பட்டது. எந்தவொரு வருடத்திலும் வேலைநிறுத்தம் காரணமாக உற்பத்தி நிறுத்தப்படும் பட்சத்தால் அந்த வருடத்திற்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் குறுகிய வேலைநிறுத்தத்தை திரும்ப பெற முடியும்.

அரகத்தின் அடிப்படையில் வெளியீடு பின்வருமாறு இருந்தது.

1998 – 8000 2001 – 26000

1999 – 12500 2002 – 17000 (வேலை நிறுத்தம்)

2000 – 21500 2003 – 13000

2002 ஆம் ஆண்டில் 3 மாதங்கள் நீடித்த வேலைநிறுத்தம் நிறுவனத்தின் புத்தகங்களில் ஒவ்வொரு ஆண்டுக்கும் தேவையான பேரேடு கணக்குகளை காட்டவும்.

20. Ram co. ltd traded in refrigerations on hire purchase system and the accountant furnished the following information for the year 2015.

Particulars	Amount
1.1.2015 stock in shop	30,000
Instalment due and unpaid	18,000
Stock with customer with H.P price	2,40,000
31.12.2015 stock in shop	42,000
Instalment due and unpaid	30,000
Stock out with customer with HP price	2,76,000
Cash received during the year	4,80,000

He has further stated that company makes a gross profit of 1/3rd on cost you are required to prepare the relevant accounts to ascertain profit for the year.

ராம் கோ. லிமிடெட் வாடகை கொள்முதல் முறையில் குளிர்சாதனைப் பெட்டிகளில் வர்த்தகம் செய்து வருகிறது மற்றும் கணக்காளர் 2015 ஆம் ஆண்டிற்கான பின்வரும் தகவல்கள் பொறுத்தப்பட்டது.

விவரங்கள்	தொகை
1.1.2015 கடையில் இருப்பு	30,000
செலுத்த வேண்டிய தவணை மற்றும் செலுத்தப்படாதவை	18,000
H.P விலை 2,40,000 வாடிக்கையாளர்களுடன் கொடுக்கப்பட்டது	
31.12.2015 கடையில் இருப்பு	42,000
தவணை பாக்கி மற்றும் செலுத்தப்படாதவை	30,000
HP விலை 2,76,000 வாடிக்கையாளர்களுடன் கொடுக்கப்பட்டது	

4,80,000 அந்த ஆண்டில் பெறப்பட்ட பணம் நிறுவனம் செலவில் 1/3 மொத்த லாபம் ஈட்டுவதாக அவர் கூறியுள்ளார். ஆண்டுகான லாபத்தைக் கண்டறிய தேவையான கணக்குகளை தயாரிக்க வேண்டும்.

F-8950

Sub. Code

7BCS3C1

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2023

Third Semester

Corporate Secretaryship

COMPANY LAW AND SECRETARIAL PRACTICE -I

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is Doctrine of Constructive notice?
ஆக்கபூர்வமான அறிவின் கோட்பாடு என்றால் என்ன?
2. Define Section 8 companies.
பகுதி 8ல் உள்ள நிறுமத்தினை வரையறு.
3. What is Red Herring Prospectus?
சிவப்பு கெரிங் தகவலறிக்கை என்றால் என்ன?
4. What is Deemed Prospectus?
கருதப்படும் தகவலறிக்கை என்றால் என்ன?
5. State the differences between Equity Shares and Preferences Shares.
சாதாரண பங்குகள் மற்றும் முன்னுரிமை பங்குகள் இடையே உள் வேறுபாடுகளை கூறுக.

6. Who is an Underwriter?
ஒறுப்பிழப்பாளர் என்பவர் யார்?
7. Define Company Secretary.
நிறும செயலாளரை வரையறு.
8. State the qualifications of a Company Secretary.
நிறும செயலாளர் தகுதிகளை கூறுக.
9. Define Depositor under Companies Act, 2013.
நிறுமச்சட்டம் 2013 படி வைப்புதொகையை வரையறு.
10. What is Debenture Trust Deed?
கடன்பத்திர நம்பிக்கை பத்திரம் என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions choosing either (a) or (b).

11. (a) State the provisions for incorporation of company under the Companies Act, 2013.
நிறுமச்சட்டம் 2013 படி கூட்டுருவாக்கம் நிறுமத்தின் விதிகளை கூறுக.

Or

- (b) State the difference between Memorandum and Articles of Association.
அமைப்புமுறையேடு மற்றும் சட்டமுறையேடு உள்ள வேறுபாடுகளை கூறுக.

12. (a) List down the contents of prospectus.
தகவலறிக்கை உள்ள உள்ளடக்கங்களை பட்டியலிடுக.

Or

- (b) Explain Statement in lieu of prospectus.
பதிவான தகவலறிக்கை என்பதை விளக்குக.

13. (a) Discuss the types of preference shares.
பல்வேறு வகையான முன்னுரிமை பங்குகள் விவாதிக்க.

Or

- (b) Highlight the duties of Company Secretary with regard to allotment of shares.
பங்குகள் ஒதுக்கீடு தொடர்பான நிறுவன செயலாளரின் கடமைகளை முன்னிலைப்படுத்துக.

14. (a) Explain the different types of secretaries.
பல்வேறு வகையான செயலாளர்களை பற்றி விளக்குக.

Or

- (b) Discuss the duties of Company Secretary.
நிறுமச் செயலாளர்களின் கடமைகளை விவாதிக்க.

15. (a) List down the particulars of Deposit Register.
வைப்புநிதி பதிவேடுகளின் உள்ள விவரங்களை பட்டியலிடுக.

Or

- (b) Discuss the provisions for acceptance of deposits.
ஏற்கப்படும் வைப்புநிதிகளின் விதிகளை விவாதிக்க.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Discuss the different types of companies.
நிறுமத்தின் பல்வேறு வகைகளை விவாதிக்க.
17. Discuss the liability for Mis-statement of Prospectus under Companies Act, 2013.
நிறுமச்சட்டம் 2013படி தவறான தகவலறிக்கை பொறுப்புகளை விவாதிக்க.

18. Explain the procedure regarding issue of shares.

பங்குகளை வெளியிடுவதில் உள்ள வழிமுறைகளை விளக்குக.

19. Discuss the provisions regarding appointment of Company Secretary.

நிறும செயலாளரின் நியமனம் செய்வதில் உள்ள விதிமுறைகளை விவாதிக்க.

20. Discuss the provisions of Companies Act relating to loans and investment by companies.

நிறுவன சட்ட விதிகளில் உள்ள நிறுவனத்தின் கடன்கள் மற்றும் முதலீடுகள் தொடர்பான விதிகளை விவாதிக்க.

F-8951

Sub. Code

7BCS3C2

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2023.

Third Semester

Corporate Secretaryship

PARTNERSHIP ACCOUNTING

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Who are called partners?
கூட்டாளிகள் என்று அழைக்கப்படுபவர் யார்?
2. What is current account?
நடப்புக்கணக்கு என்றால் என்ன?
3. What is the purpose of preparing revaluation account?
மறுமதிப்பீட்டுக் கணக்கைத் தயாரிப்பதன் நோக்கம் என்ன?
4. What are the items that are to be transferred to the capital a/c?
மூலதன கணக்கிற்கு மாற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் யாவை?
5. What do you understand by a sale to a company?
ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்வதன் மூலம் நீங்கள் என்ன புரிந்து கொள்கிறீர்கள்?
6. Write any four reasons for amalgamations
ஒன்றிணைப்புக்கு ஏதேனும் நான்கு காரணங்களை எழுதுக.

7. What is meant by dissolution of partnership?
கூட்டாண்மை கலைப்பு என்றால் என்ன?
8. Short note on rules laid down in Garner Vs Murray.
கார்னர் வெர்சஸ் முர்ரேவில் வகுக்கப்பட்ட விதிகள் பற்றிய குறிப்பு.
9. What do you mean by piecemeal distribution?
துண்டு துண்டாக பிரித்தலிதல் என்பதன் நீவீர் பொருள் என்ன?
10. Short note on maximum loss method.
அதிகபட்ச இழப்பு முறை பற்றிய குறிப்பு.

Part B (5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) What is partnership deed? What are its contents?
கூட்டாண்மை பத்திரம் என்றால் என்ன? அதன் உள்ளடக்கங்கள் என்ன?
- Or
- (b) Distinguish between 'Fixed capital and Fluctuating Capital.'
நிலைமுதல் மற்றும் மாறுபடும் முதல் ஆகியவற்றை வேறுபடுத்துக.
12. (a) Arul and Balu are partners sharing profits in the ratio of 3:2. Their Balance sheet as on 1th January 2021 was as follows:

Liabilities		Assets	
Sundry Creditors	15,000	Plant and Machinery	30,000
Capital Account :			
Arul	30,000	Furniture	10,000
Balu	25,000	Stock	20,000

General Reserve	10,000	Debtors	18,000
		Cash at bank	2,000
	<u>80,000</u>		<u>80,000</u>

Charu is admitted as a partner on the above date on the following terms:

- He will pay Rs. 10,000 as good will for 1/4 th share in profits.
- The assets are to be valued as under: Plant and Machinery Rs. 32,000, Stock Rs. 18,000; Provision on Debtors at 5%
- It was found that creditors included a sum of Rs. 1,400 which was not to be paid.
- There was a liability for compensation to workers amounting to Rs. 2,000.
- Charu was to introduce Rs.20,000 as capital and the capitals of the other partners were to adjusted in the profit sharing ratio. For this purpose, current accounts were to be opened. Prepare Revaluation account, Capital account.

அருள் மற்றும் பாலு ஆகியோர் 3:2 என்ற விகிதத்தில் இலாபங்களைப் பகிர்ந்துகொள்ளும் கூட்டாளிகள். 2021 ஜனவரி 1 ஆம் நாளில் அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

பொறுப்புகள்		சொத்துகள்	
பற்பல கடனீந்தோர்	15,000	அலை மற்றும் பொறிவகை	30,000
முதல் கணக்கு:			
அருள்	30,000	அறைகலள்	10,000
பாலு	25,000	சரக்கிருப்பு	20,000
பொதுக்காப்பு	10,000	கடனாளிகள்	18,000
		வங்கிருப்பு ரொக்கம்	2,000
	<u>80,000</u>		<u>80,000</u>

சாரு பின்வரும் விதிமுறைகளின்படி மேற்கூறிய தேதியில் கூட்டாளியாக அனுமதிக்கப்பட்டார்:

- (i) லாபத்தில் $\frac{1}{4}$ பங்குக்கு ரூ. 10,000 நற்பெயர் ஆக செலுத்துவார்.
- (ii) சொத்துக்கள் பின்வருமாறு மதிப்பிடப்பட வேண்டும்: ஆலை மற்றும் பொறிவகை ரூ. 32,000, பங்கு ரூ. 18,000; கடனாளிகள் மீதான ஒதுக்கு 5%
- (iii) கடனாளிகள் செலுத்தப்படாத ரூ. 1,400 தொகையை உள்ளடக்கியது கண்டறியப்பட்டது.
- (iv) தொழிலாளர்களுக்கு ரூ. 2,000 இழப்பீடு வழங்க வேண்டிய பொறுப்பு இருந்தது.
- (v) சாரு ரூ. 20,000 முதல் அறிமுகப்படுத்தவேண்டும் மற்றும் பிற கூட்டாளிகளுடன் மூலதனங்கள் லாபப் பகிர்வு விகிதத்தில் சரிசெய்யப்பட வேண்டும். இதற்கான நடப்புக் கணக்குகள் தொடங்கப்பட வேண்டும். மறுமதிப்பீட்டுக் கணக்கு, முதல் கணக்கு ஆகியவற்றைத் தயாரிக்கவும்.

Or

- (b) A and B are partners in a firm. They share profits and losses in the ratio of 3:1. Their Balance sheet is as follows:

Liabilities		Assets	
Capital A	80,000	Buildings	1,00,000
B	40,000	Plant	25,000
Reserve	40,000	Stock	40,000
Creditors	60,000	Debtors	70,000
Bills payable	20,000	Cash	5,000
	<u>2,40,000</u>		<u>2,40,000</u>

C is admitted into partnership for $\frac{1}{5}$ th share of the business on the following terms:

- (i) Building is revalued at Rs. 1,20,000
- (ii) Plant is depreciated to 20%

- (iii) Stock is revalued at Rs. 30,000
 (iv) Provision for bad debts is made at 5%
 (v) C should introduce 50% of the adjusted capitals of both A and B. Open various accounts and the new Balance sheet after the admission.

ஏ மற்றும் பி என்பவர்கள் ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் முறையே 3:1 என்ற விகிதத்தில் இலாப-நட்டத்தை பிரித்துக் கொள்கின்றனர். அவர்களின் இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு.

பொறுப்புகள்		சொத்துகள்	
முதல் A	80,000	கட்டிடம்	1,00,000
B	40,000	ஆலை	25,000
காப்பு	40,000	சரக்கிருப்பு	40,000
கடனாளிகள்	60,000	கடனாளிகள்	70,000
செலுத்துவதற்குரிய மாற்றுச்சீட்டு	20,000	ரொக்கம்	5,000
	2,40,000		2,40,000

சி என்பவர் பின்வரும் விதிமுறைகளின் படி வணிகத்தின் 1/5 பங்குக்கு கூட்டாண்மையில் அனுமதிக்கப்படுகிறார்.

- (i) கட்டிடத்தின் மறுமதிப்பீடு ரூ. 1,20,000
 (ii) ஆலை 20% தேய்மானம்
 (iii) சரக்கிருப்பு ரூ. 30,000 ஆக மறுமதிப்பீடு செய்யப்படுகிறது
 (iv) வராக்கடன் மீது ஐயக்கடன் ஒதுக்கு 5%
 (v) ஏ மற்றும் பி கூட்டாளிகளின் சரிசெய்யப்பட்ட முதல்களில் 50% ஐ சி என்பவர் அறிமுகப்படுத்த வேண்டும். புதிய கூட்டாளி சேர்க்கைக்குப் பிறகு பல்வேறு கணக்குகள் மற்றும் புதிய இருப்புநிலைக் குறிப்பை தயாரிக்கவும்.

13. (a) A and B are partners sharing profits equally in a business similar to that carried on by C they decided to amalgamate the two business by taking over the asset and liabilities of C and admitting him into partnership from 31.12.2019.

Liabilities	A and B	C	Assets	A and B	C
Creditors	3,700	7,500	Cash at Bank	7,500	1,350
Bill payable	---	2,650	Debtors	3,600	5,500
Capitals: A	6,000	---	Stock	3,100	2,000
B	4,500	---	C Capital	---	1,300
	<u>14,200</u>	<u>10,150</u>		<u>14,200</u>	<u>10,150</u>

The new partnership was to be carried on as A, B and C and it was agreed between all the parties that the books debts and stock of all business of A and B were to be reduced by 10% and that of C was to be credited with such an amount for goodwill as would make his capital in the new business equal to 1/3 of the joint capital of A and B therein. Prepare the necessary accounts.

ஏ மற்றும் பி என்பது ஒரு வணிகத்தில் சமமாக லாபத்தைப் பகிர்ந்து கொள்ளும் கூட்டாளிகள். சி யின் சொத்து மற்றும் பொறுப்புகளை கையகப்படுத்தி, 31.12.2019 முதல் அவரை கூட்டாண்மைக்கு அனுமதிப்பதன் மூலம் இரண்டு வணிகங்களையும் ஒன்றிணைக்க முடிவு செய்தனர்.

பொறுப்புகள்	ஏ & பி	சி	சொத்துகள்	ஏ & பி	சி
கடனாளிகள்	3,700	7,500	வங்கியிருப்பு ரொக்கம்	7,500	1,350
செலுத்துவதற்குரிய மாற்றுச்சீட்டு	---	2,650	கடனாளிகள்	3,600	5,500
முதல் : ஏ	6,000	---	சரக்கிருப்பு	3,100	2,000
பி	4,500	---	சி முதல்	---	1,300
	<u>14,200</u>	<u>10,150</u>		<u>14,200</u>	<u>10,150</u>

புதிய கூட்டாண்மை A, B மற்றும் C மற்றும் என தொடர வேண்டும். புத்தகங்கள் கடன்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் இடையே ஒப்புக் கொள்ளப்பட்டது மற்றும் A மற்றும் B இன் அனைத்து வணிகங்களின் பங்குகளும் 10% குறைக்கப்பட வேண்டும். மற்றும் C க்கு நல்லெண்ணத்திற்காக அத்தகைய தொகை வரவு வைக்கப்பட வேண்டும். அது புதிய வணிகத்தில் அவரது மூலதனத்தை A மற்றும் B இன் கூட்டு மூலதனத்தில் 1/3 க்கு சமமாக மாற்றும். அதில் தேவையான கணக்குகளைத் தயாரிக்கவும்.

Or

- (b) A, B and C are equal partners in M/s. ABC and co. the balance sheet of the firm as on 31.12.2021 was as follows:

Liabilities	Rs.	Assets	Rs.
Loan from bank	10,00,000	Land and building	2,40,000
Sundry creditors	2,00,000	Plant and machinery	4,00,000
Capital accounts: A	1,00,000	Stock	6,00,000
B	2,00,000	Debtors	2,00,000
		C's capital	60,000
	<u>15,00,000</u>		<u>15,00,000</u>

On that data, it was decided that the firm would be converted into limited company on the following terms:

- (i) Land and Building is valued at Rs. 4,00,000.
- (ii) Plant and machinery be valued at Rs. 5,00,000.
- (iii) 10% of book value to be written off for obsolesces stock.
- (iv) A provision for bad debts to be made at 10% of the debtors.

- (v) A provision for discount on creditors at 6% is to be made.
- (vi) The new company would issue 24,000 equity shares of Rs. 10 each fullypaid, such shares to be valued at Rs. 3,00,000 and 1,320, 8% debentures of Rs. 100 each. Close the books of the firm and give journal entries in the books of the company.

A, B & C ஆகியோர் M/s. ABC நிறுவனத்தின் கூட்டாளிகள். 31.12.2021 அன்றைய நாளிட்ட நிறுவனத்தின் இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு:

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
வங்கியில் பெற்ற கடன்	10,00,000	நிலம் மற்றும் கட்டிடம்	2,40,000
கடனீந்தோர்	2,00,000	ஆலை மற்றும் இயந்திரம்	4,00,000
முதல் A	1,00,000	Stock	6,00,000
B	2,00,000	Debtors	2,00,000
		C's capital	60,000
	<u>15,00,000</u>		<u>15,00,000</u>

அன்றைய தேதியில், நிறுவனம் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக மாற்றப்படும் என முடிவு செய்யப்பட்டது.

- (i) நிலம் மற்றும் கட்டிடத்தின் மதிப்பு ரூ. 4,00,000.
- (ii) ஆலை மற்றும் இயந்திரங்களின் மதிப்பு ரூ. 5,00,000.
- (iii) காலாவதியான சரக்கிருப்பின் புத்தக மதிப்பில் 10% தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
- (iv) 10% கடனாளிகளுக்கு வராக் கடன்களுக்கான ஒதுக்கு.
- (v) கடனீந்தோருக்கான 6% தள்ளுபடிக்கான ஒதுக்கு செய்யப்பட வேண்டும்.

(vi) புதிய நிறுவனம் ரூ.10 வீதம் 24,000 சாதாரணப் பங்குகளை வெளியிட்டு, அத்தகைய பங்குகள் மதிப்பு ரூ.3,00,000 மற்றும் 1,320 8% கடனீட்டுப் பத்திரங்கள் தலா ரூ.100 நிறுவனத்தின் புத்தகங்களை இறுதிச்செய்து நிறுவனத்தின் தேவையான குறிப்பேட்டு பதிவுகளை தருக.

14. (a) R, S and M are partners sharing profit and losses as 2:2:1. Their Balance sheet as at 30.6.2018 was as follows:

Liabilities	Rs.	Assets	Rs.
Creditors	4,000	Cash at Bank	5,000
Capitals: R	10,000	Debtors	4,000
S	4,000	Stock	5,000
M	2,000	Fixtures	2,000
Reserve fund	5,000	Machinery	9,000
	<u>25,000</u>		<u>25,000</u>

They decide to dissolve the business. The following are the amounts realized. Machinery Rs. 8,500; Furniture Rs. 1,500; Stock Rs. 7,000 and Debtors Rs. 3,700; Creditors allowed a discount of 2% and R agreed to bear all realization expenses. For this service R is paid Rs. 120. Actual expenses amounted to Rs. 900 which was withdrawn by him from the firm. There was an unrecorded asset of Rs. 500 which was taken over by S at Rs. 400. Pass necessary accounts and Bank accounts.

R, S மற்றும் M ஆகியோர் கூட்டாளிகள் முறையே அவர்களுடைய இலாப நட்டத்தை 2:2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துக்கொள்கின்றனர். அவர்களுடைய 30.03.2018 நாளுடைய இருப்புநிலைக்குறிப்பு பின்வருமாறு.

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
கடனீந்தோர்	4,000	வங்கியிருப்பு ரொக்கம்	5,000
முதல்: R	10,000	கடனாளிகள்	4,000
S	4,000	சரக்கிருப்பு	5,000

M	2,000	அறைகலன்	2,000
காப்பு நிதி	5,000	இயந்திரம்	9,000
	<u>25,000</u>		<u>25,000</u>

அவர்கள் தொழிலை கலைக்க முடிவு செய்கிறார்கள். பின்வருபவை மறுமதிப்பீடு செய்த தொகைகள். இயந்திரங்கள் ரூ.8,500 அறைகலன் ரூ.1,500; சரக்கிருப்பு ரூ.7,000 மற்றும் கடனாளிகள் ரூ.3,700 கடனீந்தோர் மீது 2% தள்ளுபடியை அனுமதித்தனர் மற்றும் R அனைத்து மறுமதிப்பீட்டுச் செலவுகளையும் ஏற்க ஒப்புக்கொண்டது. இந்த சேவைக்கு R-க்கு ரூ.120 செலுத்தப்படுகிறது. உண்மையான செலவு ரூ.900 ஆகும். அதை அவர் நிறுவனத்தில் இருந்து திரும்பப் பெற்றார். பதிவு செய்யப்படாத ரூ.500 சொத்து இருந்தது, அதை ரூ.400க்கு S எடுத்துக் கொண்டார். தேவையான கணக்குகள் மற்றும் வங்கி கணக்குகளை தயாரிக்க.

Or

- (b) X, Y, Z sharing profits in the proportion of 3:2:1 decided to dissolve partnership on 31.12.2020. The Balance sheet as on that date was as under:

Liabilities	Rs.	Assets	Rs.
Capital Account:	30,000	Leasehold premises	12,500
X			
Y	10,000	Goodwill	20,000
Z	10,000	Machinery	30,520
Bank loan	11,500	Stock	7,550
Lease hold	6,000	Investment	6,330
Redemption fund			
Life Policy fund	13,000	Joint Life Policy	12,000
Sundry Creditors	15,200	Sundry Debtors	5,800
		(-) Reserve	500
		Cash at Bank	1,500
	<u>95,700</u>		<u>95,700</u>

The joint life policy is surrendered for Rs. 10,000. The investment is taken over by Y for Rs. 8,000. X agreed to discharge the bank loan. The remaining assets are sold Rs. 86,700. The expenses of realization amount to Rs. 850. Show necessary ledger accounts.

X, Y, Z கூட்டாளிகள் தங்களுடைய இலாபத்தை முறையே 3:2:1 என்ற விகிதத்தில் பிரிந்து கொண்ட கூட்டாண்மையை 31.12.2020 அன்று கலைக்க முடிவு எடுத்தனர். அவர்கள் அன்றைய தேதியின் இருப்பு நிலைக்குறிப்பு கீழ்க்கண்டவாறு.

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
முதல்:	X 30,000	குத்தகை வளாகம்	12,500
	Y 10,000	நற்பெயர்	20,000
	Z 10,000	இயந்திரம்	30,520
வங்கிக் கடன்	11,500	சரக்கு	7,550
குத்தகை மீட்டு நிதி	6,000	முதலீடுகள்	6,330
காப்பீட்டு முனைமம் நிதி	13,000	கூட்டு ஆயுள் முனைமம்	12,000
பற்பல கடனீந்தோர்	15,200	பற்பல கடனாளிகள்	5,800
		(-)காப்பு	500 5,300
		வங்கியிருப்பு ரொக்கம்	1,500
	<u>95,700</u>		<u>95,700</u>

கூட்டு ஆயுள் முனைமம் ரூ.10,000க்கு திரும்ப பெறப்பட்டது. முதலீடு ரூ.8,000திற்கு Y மூலம் எடுத்துக்கொள்ளப்பட்டது. X வங்கி கடனை செலுத்த ஒப்புக்கொண்டார். மீதமுள்ள சொத்துக்கள் ரூ.86,700 விற்கப்படுகின்றன. மறுமதிப்பீட்டுச் செலவுகள் ரூ.850 ஆகும். தேவையான பேரேட்டுக் கணக்குகளைக் காட்டு.

15. (a) Following is the Balance sheet of M/s A, B and C who share profits and losses in the ratio of 2:2:1.

Liabilities		Assets	
Sundry Creditors	15,000	Cash in hand	2,000
Capital: A	15,000	Sundry Debtors	12,000
B	12,000	Stock	22,000
C	4,000	Furniture	10,000
	<u>46,000</u>		<u>46,000</u>

The firm was dissolved and assets were realized gradually. Rs. 10,000 were received once, Rs. 15,000 another time and Rs. 9,000 finally. Show how each installment is to be paid.

2:2:1 என்ற விகிதத்தில் லாபம் மற்றும் நஷ்டங்களைப் பகிர்ந்து கொள்ளும் M/s A, B மற்றும் C கூட்டாளிகளின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.

பொறுப்புகள்		சொத்துகள்	
பற்பல கடனீந்தோர்	15,000	கையிருப்பு ரொக்கம்	2,000
முதல்: A	15,000	பற்பல கடனாளிகள்	12,000
B	12,000	சரக்கிருப்பு	22,000
C	4,000	அறைகலன்	10,000
	<u>46,000</u>		<u>46,000</u>

நிறுவனம் கலைக்கப்பட்டது மற்றும் சொத்துக்கள் படிப்படியாக மறுமதிப்பீடு செய்யப்பட்டது. முறையே ரூ.10,000 மற்றொரு முறை ரூ.15,000 இறுதியாக ரூ.9,000 பெறப்பட்டது. ஒவ்வொரு தவணையும் எவ்வாறு செலுத்தப்பட வேண்டும் என்பதைக் காட்டு.

Or

- (b) P, Q and R were partners sharing profits and losses in the ratio of 3:2:1. The partnership was dissolved on 31st December 2019 and their balance sheet on that date was as follows:

Liabilities	Rs.	Assets	Rs.
Sundry Creditors	6,000	Cash	2,000
P's Capital	16,000	Other assets	38,000
Q's Capital	10,000		
R's Capital	3,000		
Profit and loss account	5,000		
	<u>40,000</u>		<u>40,000</u>

The assets were realized gradually Rs. 10,000 was received in the installment; Rs. 10,000 the second time and Rs. 13,000 finally. Prepare a statement to show who should be paid first and how much.

P, Q மற்றும் R எனும் கூட்டாளிகள் 3:2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டங்களைப் பகிர்ந்து கொள்ளும் கூட்டாளிகள். கூட்டாண்மையை 31 டிசம்பர் 2019 அன்று கலைக்கப்பட்டது மற்றும் அந்த தேதியில் அவர்களின் இருப்புநிலை பின்வருமாறு இருந்தது:

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
பற்பலகடனீந்தோர்	6,000	ரொக்கம்	2,000
P யின் முதல்	16,000	பிற சொத்துகள்	38,000
Q யின் முதல்	10,000		
R யின் முதல்	3,000		
இலாப நட்டக்கணக்கு	5,000		
	<u>40,000</u>		<u>40,000</u>

சொத்துக்கள் படிப்படியாக மறுமதிப்பிடு செய்ததில் முதல் தவணையாக ரூ.10,000 கிடைத்தது; இரண்டாவது முறை ரூ.10,000 மற்றும் இறுதியாக ரூ.13,000. முதலில் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பதைக் காட்ட ஒரு அறிக்கையைத் தயாரிக்கவும்.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Meena and Srilekha are partners with capitals Rs. 1,60,000 and Rs. 1,20,000 respectively. The terms of the partnership agreement as follows: (a) Interest on capital and drawings @ 12% p.a. (b) Meena and Srilekha to get a monthly salary of Rs. 4,000 and 6,000 respectively. (c) Sharing of profits or loss will be in the ratio of their capital contribution. The profit for the year ended 31.12.2020 before making above appropriation was Rs. 2,00,600. The drawing of Meena and Srilekha were Rs. 80,000 and Rs. 1,00,000 respectively. Interest on drawings amounted to Rs. 4,000 for Meena and Rs. 5,000 for Srilekha. Prepare profit and loss appropriation account and partner capital account fixed method and fluctuating.

மீனா மற்றும் ஸ்ரீலேகா ஆகியோர் முறையே ரூ.1,60,000 மற்றும் ரூ.1,20,000 மூலதனத்துடன் கூட்டாளிகளாக உள்ளனர். கூட்டாண்மை ஒப்பந்தத்தின் விதிமுறைகள் பின்வருமாறு :
(அ) மூலதனம் மற்றும் எடுப்பு மீதான வட்டி ஆண்டுக்கு @ 12%
(ஆ) மீனா மற்றும் ஸ்ரீலேகா முறையே ரூ.4,000 மற்றும் 6,000 மாத சம்பளம் பெற வேண்டும். (இ) லாபம் அல்லது நட்டத்தைப் பகிர்ந்து கொள்வது அவர்களின் முதல் பங்களிப்பின் விகிதத்தில் இருக்கும் 31.12.2020 அன்று முடிவடைந்த ஆண்டிற்கான லாபம் மேலே ஒதுக்கீடு செய்வதற்கு முன் ரூ.2,00,600 மீனா மற்றும் ஸ்ரீலேகா எடுப்பு முறையே ரூ.80,000 மற்றும் ரூ.1,00,000 எடுப்பு மீதான வட்டி மீனாவுக்கு ரூ.4,000 மற்றும் ஸ்ரீலேகாவுக்கு ரூ.5,000 லாபம் மற்றும் நட்ட ஒதுக்கீட்டு கணக்கு மற்றும் கூட்டாளிகள் முதல் கணக்கு, நிலைமுதல் மற்றும் மாறுபடும் முதல் ஆகியவற்றை தயார் செய்யவும்.

17. The following was the Balance sheet of Manoj, Gupta and Sutha who were equal partners.

Liabilities		Assets	
Capital Account – Manoj	16,800	Buildings	19,500
		Furniture	2,400
		Stock	11,400

Creditors	6,000	Debtors	10,800
Bills payable	3,300	Cash	600
	<u>44,700</u>		<u>44,700</u>

They agreed to Dheeran into partnership and give him $\frac{1}{4}$ share in the profits on the following terms:

- That Dheeran should bring in Rs. 9,000 for good will and Rs. 15,000 as capital.
- That half of the good will shall be withdrawn by the old partners.
- That stock and furniture be depreciated by 10%.
- That a provision of 5% on debtors be created for doubtful debts.
- That a liability for Rs. 1,080 be created against bills discounted.
- That the value of the building having appreciated should be valued at Rs. 27,000. That the values of assets and liabilities other than cash and capital are not to be altered. Give necessary ledger accounts and the Balance sheet.

பின்வருவன இருப்புநிலைக்குறிப்பு மனோஜ், குப்தா மற்றும் சுதா ஆகியோர் சம கூட்டாளிகளாக இருந்தனர்.

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
முதல் கணக்கு - மனோஜ்	16,800	கட்டிடங்கள்	19,500
குப்தா	12,600	அறைகலன்	2,400
சுதா	6,000	சரக்கிருப்பு	11,400
கடனீந்தோர்	6,000	கடனாளிகள்	10,800
செலுத்தவதற்குரிய மாற்றுச்சீட்டு	3,300	ரொக்கம்	600
	<u>44,700</u>		<u>44,700</u>

அவர்கள் தீரனுடன் கூட்டாண்மைக்கு சேர்ந்துக் கொள்ள ஒப்புக்கொண்டனர் மற்றும் பின்வரும் நிபந்தனைகளின் படி லாபத்தில் $\frac{1}{4}$ பங்கை அவருக்கு வழங்கினர்.

- (அ) தீரன் நற்பெயராக ரூ.9,000 மற்றும் முதல் ரூ.15,000 கொண்டு வர வேண்டும்.
- (ஆ) நற்பெயரில் பாதியை பழையச் கூட்டாளிகள் பாதியை திரும்ப பெறப்படுகிறது.
- (இ) சரக்கிருப்பு மற்றும் ஆறைகலன் மீது 10% சதவீதம் தேய்மானம்.
- (ஈ) கடனாளிகள் மீது 5% சதவீரம் ஐயக்கடன் ஒதுக்கு
- (உ) தள்ளுபடி செய்யப்பட்ட மாற்றுச்சீட்டுக்கு எதிராக ரூ.1,080க்கான பொறுப்பு உருவாக்குக.
- (ஊ) கட்டிடத்தின் மறுமதிப்பீடு செய்த மதிப்பு ரூ.27,000 என உயர்த்துக பணம் மற்றும் முதல் தவிர மற்ற சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் மதிப்புகள் மாற்றப்படக்கூடாது. தேவையான பேரேட்டுக் கணக்குகள் மற்றம் இருப்பு நிலைக்குறிப்பை தருக.

18. The Balance sheet of a firm stood as follows on 31.12.2017

Liabilities		Assets	
Creditors	17,000	Cash at Bank	6,200
Bills payable	1,200	Debtors 20,000	
Capital a/c: Amir	20,000	Less Provision 1,000	19,000
Balu	20,000	Stock	22,000
Cherian	10,000	Plant and Machinery	15,000
		Fixtures	1,500
		Good will	4,500
	<u>68,200</u>		<u>68,200</u>

It was decided to sell the business to Andawar Ltd which agreed to allot 6,000 fully paid shares of Rs. 10 each in

full satisfaction of the purchase consideration. The company assumed liabilities except the bank balance. The partner Amit, Bala and Cherian shared profit and losses in proportion of 1/2, 1/3 and 1/6 respectively. Prepare ledger accounts showing the final settlements as regards partners assuming that the shares were duly allotted.

31.12.2017 அன்று ஒரு நிறுவனத்தின் இருப்புநிலை பின்வருமாறு இருந்தது.

பொறுப்புகள்		சொத்துகள்	
கடன்நீத்தோர்	17,000	வங்கியிருப்பு ரொக்கம்	6,200
செலுத்துவதற்குரிய மாற்றுச்சீட்டு	1,200	கடனாளிகள்	20,000
முதல் கணக்கு அமீர்	20,000	கழிக்க : ஒதுக்கு	19,000 1,000
பாலு	20,000	சரக்கு	22,000
செரியன்	10,000	ஆலை மற்றும் இயந்திரம்	15,000
		பொருத்துக்கள்	1,500
		நற்பெயர்	4,500
	<u>68,200</u>		<u>68,200</u>

வணிகத்தை ஆண்டவர் லிமிடெட் நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்யப்பட்டது, அது கொள்முதல் பரிசீலனை, முழு திருப்தியில் தலா ரூ.10 வீதம் 6,000 முழுமையாக செலுத்தப்பட்ட பங்குகளை ஒதுக்க ஒப்புக்கொண்டது. வங்கி இருப்பு தவிர பொறுப்புகளை நிறுவனம் ஏற்றுக்கொண்டது. கூட்டாளிகள் அமித், பாலா மற்றும் செரியன் ஆகியோர் முறையே 1/2, 1/3 மற்றும் 1/6 என்ற விகிதத்தில் லாபம் மற்றும் நட்டத்தைப் பகிர்ந்து கொண்டனர். பங்குகள் முறையாக ஒதுக்கப்பட்டதாகக் கருதி கூட்டாளிகளைப் பொறுத்தவரை இறுதி தீர்வுகளைக் காட்டும் பேரேட்டுக் கணக்குகளைத் தயாரிக்கவும்.

19. The following is the Balance sheet of Arun, Babu, Cheran and David on 31.12.2021. They shared profit and losses in the ration of 4:3:2:1

Liabilities		Assets	
Capitals: Arun	15,000	Fixed assets	20,000
Babu	10,000	Current assets	6,000
Cheran	1,500	Good will	5,000
Sundry Creditors	5,000	David capital	500
	<u>31,500</u>		<u>31,500</u>

David has no separate assets and liabilities. The partners decided to dissolve the business. Fixed assets realized Rs.15,000 and current assets realised Rs.5,000. The Goodwill is valueless. Realisation expenses amount to Rs.1,500. Cheran can contribute only Rs.250 from his separate resources. Prepare necessary accounts according to Garner Vs. Murray assuming that both cheran and David have become insolvent.

31.12.2021 அன்று அருண், பப்லு, சேரன் மற்றும் டேவிட் ஆகிய கூட்டாளிகளின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு அவர்கள் லாபம் மற்றும் நட்டத்தை 4:3:2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர்.

பொறுப்புகள்		சொத்துகள்	
முதல் : அருண்	15,000	நிலையான சொத்துக்கள்	20,000
பாபு	10,000	நடப்புச் சொத்துக்கள்	6,000
சேரன்	1,500	நற்பெயர்	5,000
பற்பல கடனீந்தோர்	5,000	டேவிட் முதல்	500
	<u>31,500</u>		<u>31,500</u>

டேவிட்டிற்கு தனி சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் இல்லை. கூட்டாளிகள் வணிகத்தை கலைக்க முடிவு செய்தனர். நிலையான சொத்துக்கள் ரூ.15,000 மற்றும் நடப்புச் சொத்துக்கள் ரூ.5,000 நற்பெயர் மதிப்பற்றது. மறுமதிப்பீட்டுச்

செலவுகள் ரூ.1,500 சேரன் தனது தனி ஆதாரங்களில் இருந்து ரூ.250 மட்டுமே வழங்க முடியும். கார்னர் vs முர்ரே படி தேவையான கணக்குகளை தயார் செய்யவும். சேரன் மற்றும் டேவிட் இருவரும் திவாலாகி விட்டதாக கருதப்பட வேண்டும்.

20. C, J and T are partners sharing profits in the ratio of 3:2:1. The partnership was dissolved on 30.6.2021 on which date their position was as follows:

Liabilities		Assets	
Capital: C	1,40,000	Cash in hand	28,000
J	70,000	Stock	1,12,000
T	14,000	Debtors	2,94,000
Creditors	2,10,000		
	<u>4,34,000</u>		<u>4,34,000</u>

There was a bill discounted for Rs. 10,000 due on 30.11.2012. It was agreed that net realization should be distributed piecemeal at the end of each month. The stock was completely disposed off. The balance of debtors irrecoverable. The acceptor of discounted bill paid the amount on the due date. The realization and expenses were as follows:

Date	Stock and Debtors	Expenses
31.07.2021	84,000	7,000
31.08.2021	1,26,000	5,400
30.09.2021	70,000	4,900
31.10.2021	77,000	3,500
30.11.2021	35,500	3,500

Prepare a statement showing the piecemeal distribution of cash.

C, J மற்றும் T ஆகியவை 3:2:1 என்ற விகிதத்தில் லாபத்தைப் பகிர்ந்து கொள்ளும் கூட்டாளிகள். கூட்டாண்மை 30.6.2012 அன்று கலைக்கப்பட்டது, அந்த தேதியில் அவர்களின் நிலை பின்வருமாறு:

பொறுப்புகள்		சொத்துகள்	
முதல்: C	1,40,000	கையிருப்பு ரொக்கம்	28,000
J	70,000	சரக்கிருப்பு	1,12,000
T	14,000	கடனாளிகள்	2,94,000
கடனீந்தோர்	2,10,000		
	<u>4,34,000</u>		<u>4,34,000</u>

30.11.2012 அன்று நிலுவையில் உள்ள ரூ.10,000க்கு தள்ளுபடி செய்யப்பட்ட மாற்றுச்சீட்டு இருந்தது. நிகர மறுமதிப்பீட்டில் ஒவ்வொரு மாத இறுதியிலும் சிறிது சிறிதாக பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இருப்பு முற்றிலும் அகற்றப்பட்டது. கடனாளிகளின் இருப்பு திரும்பப் பெற முடியாதது. தள்ளுபடி செய்யப்பட்ட மாற்றுச்சீட்டை ஏற்றுக்கொள்பவர் நிலுவைத் தேதியில் தொகையை செலுத்தினார். செயல்படுத்தல் மற்றும் செலவுகள் மறுமதிப்பீட்டு மற்றும் செலவுகள் பின்வருமாறு

தேதி	சரக்கு மற்றும் கடனாளி	செலவுகள்
31.07.2021	84,000	7,000
31.08.2021	1,26,000	5,400
30.09.2021	70,000	4,900
31.10.2021	77,000	3,500
30.11.2021	35,500	3,500

பணத்தை சிறிது சிறிதாக பகிர்ந்து காட்டும் அறிக்கையைத் தயாரிக்கவும்.

F-8952

Sub. Code

7BCS3C3

B.Com (CS) DEGREE EXAMINATION, APRIL 2023

Third Semester

Corporate Secretaryship

MARKETING MANAGEMENT

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** the questions.

1. Define Marketing.
சந்தையியலின் இலக்கணம் கூறுக.
2. What is marketing planning?
சந்தையிடலின் திட்டமிடல் என்றால் என்ன?
3. What is Selling?
விற்பனை என்றால் என்ன?
4. What is Hand to mouth buying?
சிக்கன கொள்முதல் என்றால் என்ன?
5. What is Product?
பொருள் என்றால் என்ன?
6. What is Industrial goods?
தொழிற்சாலைப் பொருள்கள் என்றால் என்ன?
7. What is Advertising copy?
விளம்பர நகல் என்றால் என்ன?

8. What is an Advertising Agency?
விளம்பர ஏஜென்சி என்றால் என்ன?

9. What is pricing?
விலை என்றால் என்ன?

10. What is Cost-plus pricing?
கொள்விலை – மிகையான விலை நிர்ணயம் என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain the evolution of marketing?
சந்தையியலின் பரிணாம வளர்ச்சி பற்றி விளக்குக.

Or

(b) What are the importances of market segmentation?
சந்தைபகுப்பின் முக்கியத்துவம் பற்றி கூறுக.

12. (a) Explain the Elements of buying Function.
கொள்முதற் பணியின் அடிப்படை கூறுகள் பற்றி விளக்குக.

Or

(b) What are the methods of buying? Explain.
கொள்முதல் செய்யும் முறைகள் யாவை? விளக்குக.

13. (a) What are the importance of product policies? Explain.
பொருட்கொள்கையின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்குக.

Or

(b) Explain the Factor determining the product mix.
பொருட்கலவையின் பரிணாமத்தை நிர்ணயிக்கும் காரணிகள் பற்றி விளக்குக.

14. (a) Explain the Factors to be considered before introducing a new product.

புதிய பொருள் அறிமுகம் செய்யும் முன் ஆராயப்பட வேண்டிய காரணிகள் பற்றி விளக்குக.

Or

- (b) What are the characteristics of a Good brand name? Explain.

அடையாள பெயர் வெற்றி பெற தேவையான சிறப்பம்சங்கள் பற்றி விளக்குக.

15. (a) List any five factors involved in pricing decision.

விலை நிர்ணயத்தின் உள்ள ஐந்து காரணங்களை வரிசைப்படுத்துக.

Or

- (b) Explain the objectives of pricing decisions.

விலை நிர்ணயத் தீர்மானங்களின் நோக்கங்களை பற்றி விளக்குக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Detail the various functions of marketing.
சந்தையிடலின் பல்வேறு பணிகளை விவரி.
17. Explain in detail on the bases for market segmentation.
சந்தை பகுப்பிற்கான அடிப்படை கூறுகள் பற்றி விவரி.
18. Explain the various stages of PLC.
பொருள் ஆயுள் சுழற்சியின் பல்வேறு பருவங்களை விவரி.
19. Detail the various media of Advertisement.
விளம்பர சாதனங்களின் பாகுபாடுகள் பற்றி விவரி.
20. Explain the various kinds of pricing.
விலை நிர்ணயத்தின் பல்வேறு வகைகளை விவரி.

F-8953

Sub. Code

7BCS4C1

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2023

Fourth Semester

Corporate Secretaryship

COMPANY LAW AND SECRETARIAL PRACTICE — II

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Who is called as a director?
இயக்குனர் என யாரை கூறலாம்?
2. Who is a managing director?
நிர்வாக இயக்குனர் என்பவர் யார்?
3. What is key managerial personnel.?
முக்கிய நிர்வாக பணியாளர்கள் என்றால் என்ன?
4. Who is whole time director?
முழுநேர இயக்குனர் என்பவர் யார்?
5. What is annual general meeting?
வருடாந்திர பொதுக் கூட்டம் என்றால் என்ன?
6. Write a note on board meeting.
நிர்வாகசபை கூட்டம் குறித்து குறிப்பு எழுதுக.
7. What are the objectives of SFIO?
SFIO -வின் நோக்கங்கள் யாவை?

8. What is an audit report?
தணிக்கை அறிக்கை என்றால் என்ன?
9. What are the modes of company winding up?
நிறுவன கலைப்பின் முறைகள் யாவை?
10. Who is liquidator?
கலைப்பாளர் என்பவர் யார்?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain the procedures adopted for reappointment of retiring director.

ஓய்வுபெறும் இயக்குனரை மீண்டும் நியமனம் செய்வதற்கான நடைமுறையை விளக்கவும்.

Or

- (b) Explain the role played by a director as trustee.

அறங்காவலராக ஒரு இயக்குனர் ஆற்றிய பங்களிப்பை விளக்குக.

12. (a) Distinguish between manager and managing director.

மேலாளர் மற்றும் நிர்வாக இயக்குனரை வேறுபடுத்துக.

Or

- (b) What are the prerequisites not included in managerial remuneration?

நிர்வாக ஊதியத்தில் சேர்க்கப்படாத கூடுதல் சலுகைகள் யாவை?

13. (a) Explain various types of meetings.
பல்வேறு வகையான கூட்டங்களை விவரிக்கவும்.

Or

- (b) What is the purpose of AGM? When is AGM to be held?
AGMஇன் நோக்கம் என்ன? AGM எவ்வாறு நடைபெறும்?

14. (a) What are the duties of NFRA?
NFRA -ன் கடமைகள் யாவை?

Or

- (b) Describe the powers of auditors.
தணிக்கையாளர்களின் அதிகாரங்கள் யாவை?

15. (a) List the areas of liquidation functions.
கலைப்பு செயல்பாடுகளின் பகுதிகளை பட்டியலிடுங்கள்.

Or

- (b) Explain maintenance of books and audit of accounts in respect of winding up of companies.
புத்தகங்களின் பராமரிப்பு மற்றும் நிறுவனங்களை கலைப்பு தொடர்பான கணக்குகளின் தணிக்கை ஆகியவற்றை விளக்கவும்.

Part C (3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the duties and liabilities of directors.
இயக்குணர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை விளக்குக.

17. Enumerate the duties of secretary with regard to appointment of whole time directors and managing directors.

முழுநேர இயக்குனர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள்
நியமனம் தொடர்பான செயலாளரின் கடமைகளை
பட்டியலிடவும்.

18. Describe the various kinds of resolutions.

பல்வேறு வகையான தீர்மானங்களை விவரிக்கவும்.

19. Explain the powers of inspector to investigate into affairs related of company.

நிறுவனம் தொடர்பான விவகாரங்களை விசாரிக்கும்
ஆய்வாளரின் அதிகாரங்களை விளக்கவும்.

20. Discuss the powers and duties of company liquidator.

நிறுவன கலைப்பாளரின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப்
பற்றி விவாதிக்கவும்.

F-8954

Sub. Code

7BCS4C2

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2023

Fourth Semester

Corporate Secretaryship

FINANCIAL MANAGEMENT

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define Financial Management.
நிதி மேலாண்மை-வரைவிலக்கணம் தருக.
2. What is capital structure?
முதலீட்டு கட்டமைப்பு என்றால் என்ன?
3. What is working capital?
நடைமுறை முதல் என்றால் என்ன?
4. What is capitalization?
மூலதன ஆக்கம் என்றால் என்ன?
5. What is Net Income Approach?
நிகர வருமான அணுகுமுறை என்றால் என்ன?
6. What is cost of capital?
மூலதன செலவு என்றால் என்ன?
7. What is Time value of money?
பணத்தின் நேரமதிப்பு என்றால் என்ன?
8. What is leverage?
நெம்புதல் என்றால் என்ன?

9. What is cash Management?
ரொக்க மேலாண்மை என்றால் என்ன?

10. What is Inventory management?
சரக்கிருப்பு மேலாண்மை என்றால் என்ன?

Part B (5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain the Risk-Return Trade off.
வர்த்தக முதலீடு வருவாய் மற்றும் அதன் அபாயங்களை விளக்குக.

Or

(b) Explain various method to Approach Financial Management.

நிதி மேலாண்மை பற்றிய பல்வேறு அணுகுமுறையை விவரிக்கவும்.

12. (a) A company needs Rs.6,00,000 for construction of a new plant. The following three financial plans are feasible.

(i) The company may issue 60,000 equity shares of Rs.10 each.

(ii) The company may issue 30,000 equity shares Rs.10 each and 3,000 debenture of Rs.100 each bearing 8% coupon Rate of Interest.

(iii) The company may issue 30,000 equity shares of Rs.10 each and 3000 preferential share of Rs.100 each bearing 8% rate of Interest.

The Profit before interest and taxes (PBIT) is expected to the Rs. 1,50,000. Corporate tax rate is 50%

Calculate the earnings per share under the three plans.

ஒரு நிறுவனம் அதன் புதிய கட்டமைப்புகாக ரூ.6,00,000 தேவைப்படுகிறது. கீழ்வரும் 3 நிதிதிட்டம் சாத்திய கூறாக உள்ளது.

- (i) நிறுமம் 60,000 சாதாரண பங்குகளை ரூ.10 வீதம் பங்குகளை விடுக்கலாம்
- (ii) நிறுமம் 30,000 சாதாரண பங்குகளை ரூ.10 வீதம் மற்றும் 3,000 கடனீட்டு பத்திரங்களை ரூ.100 வீதம் 8% வட்டி விகிதத்தில் விடுக்கலாம்
- (iii) நிறுமம் 30,000 சாதாரண பங்குகளை ரூ.10 வீதம் மற்றும் 3,000 முன்னுரிமை பங்குகளை ரூ.100 வீதம் 8% வட்டி விகிதத்தில் விடுக்கலாம்

வட்டி மற்றும் வரி கழிப்பதற்கு முந்தைய இலாபம் ரூ.1,50,000 என எதிர்பார்க்க படுகிறது. வணிக நிறுவன வரி 50%

கீழ்கண்ட மூன்று திட்டத்திற்கும் - ஒரு பங்கிற்கான வருவாய் கணக்கிடவும்.

Or

- (b) A firm sells a product at Rs. 10 per unit. The firm produces and sells 400 units. The variable cost per unit is Rs.5.

Calculate the operating leverage in each of the following situations.

- (i) When fixed costs are Rs. 800
- (ii) When fixed costs are Rs. 1,000
- (iii) When fixed costs are Rs. 1,500

ஒரு நிறுமம் ஒரு பொருளை ரூ.10 வீதம் விற்பனை செய்கிறது. நிறுமம் 400 பொருளை உற்பத்தி செய்து, விற்பனையும் செய்கிறது.

மாறுபடும் செலவு ஒரு பொருளுக்கு ரூ.5

பின்வரும் நிலைகளுக்கு ஏற்ப செயல்பாட்டு பற்றியச் செலாவணியைக் கணக்கிடுக.

- (i) மாறா செலவுகள் ரூ. 800
- (ii) மாறா செலவுகள் ரூ. 1,000
- (iii) மாறா செலவுகள் ரூ. 1,500

13. (a) Hindustan motors Ltd. Expects its cost of goods sold for the next year to be Rs. 12,00,000. The expected operating cycle is 90 days.

The company's policy is to carry minimum cash balance of Rs.1,00,000. the working capital requirements.

Hindustan motors Ltd. பொருளை விற்பதற்காக எதிர்பார்க்கப்படும் செலவு ரூ. 12,00,000 எதிர்பார்க்கப்பட்ட செயல்பாட்டு சூழற்சி 90 நாட்கள்

கம்பெனி கொள்கையின்படி குறைந்தபட்ச ரொக்க இருப்பு ரூ.1,00,000 நடைமுறை முதல் தொகையின் தேவையை கணக்கிடவும்.

Or

- (b) Explain various method of calculating working capital requirement.

நடைமுறை முதலை கணக்கிடும் பல்வேறு முறைகளை விளக்கவும்.

14. (a) Write a short note on:

- (i) Over capitalization
(ii) Under capitalization
(iii) Fair capitalization

சிறு குறிப்பு எழுதுக.

- (i) அதிக மூலதனக்கம்
(ii) குறைந்த மூலதன ஆக்கம்
(iii) சரியான மூலதன ஆக்கம்

Or

- (b) A Project under consideration by your company requires a capital Investment of Rs. 60 Lakhs. Interest on term loan is 10% p.a. and tax rate is 50%. Calculate the point of indifference for the project. If the debt equity ratio insisted by the financing agencies is 2:1.

உங்கள் நிறுவனத்திற்கான முதலீடு ரூ.60 லட்சம் தேவைபடுகிறது. குறிப்பிட்ட கால கடன் மிதான வட்டி விகிதம் ஆண்டுக்கு 10% மற்றும் வரி விகிதம் 50%. மாறாப் புள்ளியை கணக்கிடுக. கடன் மற்றும் பங்குகளுக்கான விகிதம் 2:1 என்று இருந்தால்.

15. (a) From the following particulars, calculate whether the firm has surplus or deficiency of cash.

	Normal periods	Peak periods
Desired days of cash	5	4
Average daily out flows	Rs.25,000	Rs.50,000
Actual cash balance in hand	Rs. 1,00,000	Rs. 1,50,00

பின்வரும் விவரங்களை கொண்டு, நிறுமத்தின் ரொக்கநிலை அதிகமாக (அல்லது) குறைவாக உள்ளதா என கணக்கிடுக.

	பொதுவான முக்கிய காலம் காலம்	
ரொக்கம் தேவைபடும் நாள்	5	4
சராசரி ரொக்க வெளிசெல்தல்	ரூ.25,000	ரூ.50,000
கையிருப்பு ரொக்கம்	ரூ. 1,00,000	ரூ. 1,50,00

Or

- (b) A company sells goods on cash as well as on credit. The following particulars are extracted from the book of the company.

	Rs.
Gross sales	4,00,000
Cash sales	80,000
Sales return	28,000
Debtors at the end	36,000
B/R at the end	8,000
Provision for doubtful bets	3,000

Calculate average collection period

ஒரு நிறுவனம் பொருளை ரொக்கத்திற்கும், கடனுக்கும் விற்பனை செய்துள்ளது. பின்வரும் விவரங்கள் நிறுவனத்தின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

ரூ.

மொத்த விற்பனை	4,00,000
ரொக்க விற்பனை	80,000
விற்பனை திருப்பம்	28,000
கடனாளிகள் (இறுதி)	36,000
பெறுதலுக்குரிய மாற்றுசீட்டு	8,000
ஐயக்கடன் ஒதுக்கு	3,000
சராசரி பெறுதலுக்கான காலத்தை கணக்கிடுக.	

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. “The objective of wealth maximization is superior to profit maximisation” – Do you agree? Comment.

சொத்து அதிகரித்தல் இலாபத்தை அதிகரித்தலை விட சிறந்த குறிக்கோள் ஆகும். இதை நீங்கள் ஏற்றுகொள்கிறீர்களா? விளக்கவும்.

17. Company A and company B are in the same risk class and identical except that A uses Debt while B uses equity only. The levered firm A has 10% Debentures of Rs. 9,00,000. Both the firms earn 20% on their total assets of Rs. 15 lakhs. The corporate tax rate is 40% and equity capitalisation rate is 15% for all equity company.

- (a) Compute the value of companies A and B using Net Income Approach.
- (b) Compute the value of companies A and B using Net Operating Income Approach.
- (c) Calculate the overall cost of capital (ko) for companies A and B

நிறுவனம் A மற்றும் நிறுவனம் B ஒரு விதமான நிதிநிலைமையில் உள்ளன. ஆனால் நிறுவனம் A -கடனீட்டு பத்திரங்களை பயன்படுத்தியது, B -சாதாரண பங்குகளை மட்டும் பயன்படுத்தியது. நிறுவனம் A -10% கடனீட்டு பத்திரங்களை ரூ.9,00,000 உபயோகித்தது.

இரு நிறுவனங்களும் அதன் சொத்துகள் ரூ.15 லட்சம் மீது 20% வருவாய் ஈட்டுகிறது. வரிவிகிதம் 40%, சாதாரண பங்குகளின் முதலினமாக்க விகிதம் 15%

- (அ) நிறுவனம் A மற்றும் B-யின் மதிப்பை - NI முறையில் கணக்கிடுக.
- (ஆ) நிறுவனம் A மற்றும் B மதிப்பை - NOI முறையில் கணக்கிடுக.
- (இ) நிறுவனம் A மற்றும் B-யின் மொத்த மூலதன செலவுகளை (ko) கணக்கிடுக.

18. Two firms U and L are identical in all respects except the degree of leverage. Firm U does not use any debt in its financing (unlevered). Firm L has 6% debentures of Rs. 5,00,000 (levered). The firms have earnings before Interest and tax (EBIT) of Rs. 1,50,000 and the equity capitalization rate is 10%. Assuming the corporate tax at 40%, calculate the value of the firms using MM approach.

நிறுவனம் U மற்றும் L ஒரே மாதிரியான நிலையை உடையது. நிறுவனம் U எந்தவிதமான கடனீட்டுப்பத்திரங்களையும் பயன்படுத்தவில்லை (நெம்புகோலற்ற) நிறுவனம் 'L' 6% கடனீட்டு பத்திரத்தை ரூ.5,00,000 பயன்படுத்தியது (நெம்புகோல்) நிறுவனம் வட்டி மற்றும் வரி செலுத்துவதற்கு முன் ஈட்டிய வருவாய் ரூ.1,50,000 மற்றும் பங்குகளின் மூலதனமாக்கல் விகிதம் 10% வணிக நிறுவன வரி 40% மாக கருதவும். நிறுவனத்தின் மதிப்பை 'MM' முறையில் கணக்கிடவும்.

19. Moon Ltd. and Star Ltd. have provided you with the following

	Moon Ltd	Star Ltd
Sales (in units)	20,000	20,000
Price per unit	Rs.50	Rs.50
Variable cost per unit	Rs.20	Rs.25
Fixed operating cost	Rs.4,00,000	Rs.3,00,000
Fixed financing cost	Rs.1,00,000	Rs.50,000

Which firm do you consider to be more risky and why?

Moon Ltd மற்றும் Star Ltd நிறுவனத்தின் விவரங்கள் பின்வருவன.

	Moon Ltd	Star Ltd
விற்பனை	20,000	20,000
ஒரு பொருள் விலை	ரூ.50	ரூ.50
மாறுபடும் செலவு (ஒரு பொருளுக்கு)	ரூ.20	ரூ.25
நிலையான செயல்பாட்டு விலை	ரூ.4,00,000	ரூ.3,00,000
நிலையான நிதியியல் விலை	ரூ.1,00,000	ரூ.50,000

எந்த நிறுவனம் அதிக நிதிநிலை ஆபத்தில் உள்ளது, ஏன் எனவும் விளக்கவும்.

20. Two components A and B are used as follows. Normal usage 50 units each per week; Minimum usage 25 unit each per week; maximum usage 75 units each per week; Reorder quantity – A : 300 units, B : 500 units, Reorder period A – 4 to 6 weeks; B – 2 to 4 weeks.

Calculate for each component

- Re-order level
- Minimum level
- Maximum level
- Average stock level

A மற்றும் B என்ற இரு கூறுகள் பின்வருமாறு பயன்படுத்தப்படுகிறது. பொதுவான பயன்பாடு 50 அலகுகள்/ஒரு வாரம்; குறைந்த பட்ச பயன்பாடு 25 அலகுகள்/ஒரு வாரம்; அதிகபட்ச பயன்பாடு 75 அலகுகள்/ஒரு வாரம்

மறுமதிப்பு அளவு

A : 300 அலகுகள், B : 500 அலகுகள்

மறு கொள்முதல் காலம் A – 4 முதல் 6 வாரம்

B – 2 முதல் 4 வாரம்

கணக்கிடுக

- மறுகொள்முதல் நிலை
- குறைந்தபட்ச நிலை
- அதிகபட்ச நிலை
- சராசரி சரக்கிருப்பு நிலை

F-8955

Sub. Code

7BCS4C3

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2023

Fourth Semester

Corporate Secretaryship

BUSINESS STATISTICS

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is secondary data?
இரண்டாம் நிலை தரவு என்றால் என்ன?
2. State the meaning of classification.
வகைப்பாட்டின் பொருளைக் கூறுக.
3. Write a note on geometric mean.
பெருக்கு சராசரி குறித்து குறிப்பு எழுதுக.
4. What are the demerits of average?
சராசரியின் குறைபாடுகள் யாவை?
5. What is Regression analysis?
தொடர்புப் போக்கு பகுப்பாய்வு என்றால் என்ன?
6. Write a short note on standard deviation.
தரவிலக்கம் குறித்து சிறு குறிப்பு எழுதுக.

7. What do you mean by cost of living index number?
வாழ்க்கை செலவு குறியீட்டு எண் குறித்து நீவிர் அறிவது யாது?
8. What is secular trend?
பன்னெடுங்காலப் போக்கு என்றால் என்ன?
9. What is a mutually exclusive event?
ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சி என்றால் என்ன?
10. Write a note on conditional probability.
நிபந்தனைக்குட்பட்ட நிகழ்தகவு குறித்து குறிப்பு எழுதுக.

Part B (5 × 5 = 25)

Answer **all** the questions, choosing either (a) or (b).

11. (a) Explain the limitations of statistics.
புள்ளிவிவரங்களின் வரம்புகளை விளக்குக.

Or

- (b) The marks obtained by 50 students are given below:

31	13	46	31	30	45	39	42	30	6
30	30	46	36	2	41	44	18	29	63
44	30	19	5	44	18	7	25	21	30
6	22	24	37	15	5	39	32	12	20
42	31	19	14	23	28	17	53	22	21

Construct a group frequency distribution.

50 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

31 13 46 31 30 45 39 42 30 6
 30 30 46 36 2 41 44 18 29 63
 44 30 19 5 44 18 7 25 21 30
 6 22 24 37 15 5 39 32 12 20
 42 31 19 14 23 28 17 53 22 21
 குழு அதிர்வெண் விநியோகத்தை உருவாக்கவும்.

12. (a) Calculate Harmonic mean for the data given below :

X	40-44	45-49	50-54	55-59	60-64
Y	8	15	27	44	18

கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைக் கொண்டு சீரிசைச் சராசரியைக் கணக்கிடவும்.

X	40-44	45-49	50-54	55-59	60-64
Y	8	15	27	44	18

Or

(b) Calculate Median, Q_1 , Q_3 , D_6 , and P_{40} :

X	20-30	30-40	40-50	50-60	60-70
Y	20	10	15	15	40

இடைநிலை சராசரி, Q_1 , Q_3 , D_6 மற்றும் P_{40} கணக்கிடவும்:

X	20-30	30-40	40-50	50-60	60-70
Y	20	10	15	15	40

13. (a) Calculate Standard deviation and coefficient of variation :

X	05-10	10-15	15-20	20-25	25-30	30-35	35-40	40-45
Y	6	5	15	10	5	4	3	4

தரவிலக்கம் மற்றும் வேறுபாட்டுக் கெழு கணக்கிடவும்.

X	05-10	10-15	15-20	20-25	25-30	30-35	35-40	40-45
Y	6	5	15	10	5	4	3	4

Or

- (b) Calculate Karl Pearson Coefficient of correlation from the following wing data :

Marks in Tamil	48	54	62	35	43	49	54	66	32	47
Marks in English	42	47	59	24	37	59	50	51	20	36

பின்வரும் தரவுகளிலிருந்து கார்ல் பியர்சன் ஒட்டுறவு கெழுவை கணக்கிடவும்.

தமிழ் மதிப்பெண்கள்	48	54	62	35	43	49	54	66	32	47
ஆங்கிலம் மதிப்பெண்கள்	42	47	59	24	37	59	50	51	20	36

14. (a) Find the trend value by using 3 early moving average :

Year	2000	2001	2002	2003	2004	2005
Exports (Rs. Crore)	9.8	14.3	12.5	11.9	10.1	14.9
Year	2006	2007	2008	2009	2010	
Exports (Rs. Crore)	15.9	15.7	15	15.4	18.9	

மூன்றாண்டு நகரும் சராசரி பயன்படுத்தி போக்கு மதிப்பு கணக்கிடவும்.

ஆண்டு	2000	2001	2002	2003	2004	2005
ஏற்றுமதி (ரூ. கோடியில்)	9.8	14.3	12.5	11.9	10.1	14.9
ஆண்டு	2006	2007	2008	2009	2010	
ஏற்றுமதி (ரூ. கோடியில்)	15.9	15.7	15	15.4	18.9	

Or

(b) With the help of following data, calculate fisher ideal index number and show that it satisfies both the reversal test.

Commodity	2010		2015	
	Price	Quantity	Price	Quantity
A	100	8	150	6
B	25	10	45	5
C	10	15	25	10
D	20	20	26	15

பின்வரும் தரவுகளின் உதவியுடன் ஃபிஷர் ஐடியல் குறியீட்டு எண் கணக்கிட்டு மற்றும் அது தலைகீழ் சோதனைகள் இரண்டையும் திருப்திப்படுத்துகிறது என்பதை காட்டவும்.

பொருட்கள்	2010		2015	
	விலை	எடை	விலை	எடை
A	100	8	150	6
B	25	10	45	5
C	10	15	25	10
D	20	20	26	15

15. (a) Write short note on following :

- (i) Experiment and Events
- (ii) Exhaustive events
- (iii) Complementary events
- (iv) Addition theorem.

பின்வருவனவற்றை சிறு குறிப்பு எழுதவும் :

- (i) பரிசோதனை மற்றும் நிகழ்வுகள்
- (ii) யாவுமளாவிய நிகழ்வுகள்
- (iii) நிரப்பு நிகழ்வுகள்
- (iv) கூட்டல் தேற்றம்.

Or

(b) A bag contains 5 white and 8 red balls. Two drawings of 3 balls are made such that

- (i) the balls are replaced before the second trail, and
- (ii) the balls are not replaced before the second trial.

Find the probability that the drawing will give 3 white and the second 3 red balls in each case.

ஒரு பையில் 5 வெள்ளை மற்றும் 8 சிவப்பு பந்துகள் உள்ளன. மூன்று பந்துகளில் இரண்டு பந்துகள் எடுப்பதற்கு

- (i) இரண்டாவது நிகழ்விற்கு முன் பந்துகள் மாற்றப்படும்
- (ii) இரண்டாவது நிகழ்விற்கு முன் பந்துகள் மாற்றப்படாது.

ஒவ்வொரு நிகழ்விலும் 3 வெள்ளை மற்றும் 3 சிவப்பு பந்துகள் எடுப்பதற்கான நிகழ்தகவை கண்டறியவும்.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the merits and demerits of primary data.

முதன்மைத் தரவுகளின் நன்மை தீமைகளை விளக்குக.

17. Compute Mean, Median and Mode

X	10-20	10-30	10-40	10-50	10-60	10-70	10-80	10-90
---	-------	-------	-------	-------	-------	-------	-------	-------

Y	4	16	56	95	124	137	146	150
---	---	----	----	----	-----	-----	-----	-----

சராசரி, இடைநிலை சராசரி மற்றும் முகடு கணக்கிடுக.

X	10-20	10-30	10-40	10-50	10-60	10-70	10-80	10-90
---	-------	-------	-------	-------	-------	-------	-------	-------

Y	4	16	56	95	124	137	146	150
---	---	----	----	----	-----	-----	-----	-----

18. The following are the marks in Mathematics and Statistics :

Mathematics	75	80	93	65	78	71	98	69	89	77
-------------	----	----	----	----	----	----	----	----	----	----

Statistics	82	78	96	72	91	80	95	72	89	74
------------	----	----	----	----	----	----	----	----	----	----

(a) Find the two regression equation

(b) Find the expected marks in Statistics of a student who has scored 75 in Mathematics.

(c) Find the expected marks in Mathematics of a student who has scored 95 in Statistics.

கணிதம் மற்றும் புள்ளியியல் பாடங்களின் மதிப்பெண்கள் பின்வருமாறு :

கணிதம்	75	80	93	65	78	71	98	69	89	77
--------	----	----	----	----	----	----	----	----	----	----

புள்ளியியல்	82	78	96	72	91	80	95	72	89	74
-------------	----	----	----	----	----	----	----	----	----	----

- (அ) தொடர்புப் போக்கு இரண்டு சமன்பாடுகளை கண்டுபிடிக்கவும்.
- (ஆ) கணிதத்தில் 75 மதிப்பெண் பெற்ற மாணவரின் புள்ளியியலில் எதிர்பார்க்கப்படும் மதிப்பெண்களை கண்டுபிடிக்கவும்.
- (இ) புள்ளியியல் 95 மதிப்பெண் பெற்ற மாணவரின் கணித மதிப்பெண்களை கண்டுபிடிக்கவும்.

19. Fit a straight line trend to the following data by least square method. What is the expected production in 2024?

Year	2008	2009	2010	2011	2012
Production (in kgs)	75	86	98	90	96
Year	2013	2014	2015	2016	2017
Production (in kgs)	108	124	140	150	165

குறைந்த வர்க்க முறை மூலம் பின்வரும் தரவுகளுக்கு நேர்கோட்டுப் போக்கை பொருத்தவும். 2024 இல் எதிர்பார்க்கப்படும் உற்பத்தி என்ன?

வருடம்	2008	2009	2010	2011	2012
உற்பத்தி (கிலோவில்)	75	86	98	90	96
வருடம்	2013	2014	2015	2016	2017
உற்பத்தி (கிலோவில்)	108	124	140	150	165

20. Explain the different methods of probability.

நிகழ்தகவுக்கான பல்வேறு முறைகளை விளக்குக.

F-8956

Sub. Code

7BCS4C4

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2023.

Fourth Semester

Corporate Secretaryship

HUMAN RESOURCE MANAGEMENT

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is Human Resource Management?

மனித வள மேலாண்மை என்றால் என்ன?

2. What are the significance of Human Resource Management?

மனித வள மேலாண்மையின் முக்கியத்துவம் யாவை?

3. Define HR Planning.

மனித வள திட்டமிடுதலின் இலக்கணம் வரைக.

4. What is Job Description?

பணி விளக்கங்கள் என்றால் என்ன?

5. Write any two merits of Job analysis.

பணிப் பகுப்பாய்வின் ஏதேனும் இரண்டினை குறிப்பிடுக.

6. What are merits of Recruitment in External Sources?
பணியாளரை சேர்த்தலின் புறவழி மூலத்தின் நன்மைகள் யாவை?
7. How many Interviews?
எத்தனை நேர்முகத் தேர்வுகள் பற்றி கூறுக?
8. What are the purpose of Training?
பயிற்சியளித்தலின் நோக்கங்கள் யாவை?
9. What are merits of Incentive Plans?
ஊக்க ஊதியத் திட்டங்களின் நன்மைகள் யாவை?
10. What is Fringe benefits?
இணைப்புப் பயன்கள் என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain the scope of HR Planning.
மனித வள திட்டமிடுதலின் நோக்கங்களை விவரி.

Or

- (b) Explain the objectives of Human Resource Management.
மனித வள மேலாண்மையின் நோக்கங்களை விவரி.

12. (a) Explain the aspects of Job analysis.
பணி ஆய்வு அம்சங்களை விவரி.

Or

- (b) Explain the demerits of Job analysis.
பணிப் பகுப்பாய்வின் குறைகளை விவரி.

13. (a) What are the benefits of Internal Sources?

அகவழி மூலங்களின் நன்மைகள் யாவை?

Or

(b) Explain the methods of Recruiting persons from External Sources.

புறவழி மூலங்களிலிருந்து பணியாளர்களை சேர்க்கும் முறையை விவரி.

14. (a) What are the merits of Tests?

தேர்வுகளின் நன்மைகள் யாவை?

Or

(b) What are the objectives of Medical Examination?

மருத்துவப் பரிசோதனையின் நோக்கங்கள் யாவை?

15. (a) What are the objectives of Promotion?

பதவி உயர்வின் நோக்கங்கள் யாவை?

Or

(b) Explain the Types of Transfer.

இட மாற்றத்தின் வகைகள் விவரி.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the Qualities of Human Resource Manager.

மனித வள மேலாளரின் தகுதிகள் பற்றி விவரி.

17. Explain the steps in Human Resource Planning.

மனித வள திட்டமிடுதலின் கட்டங்களை பற்றி விவரி.

18. Explain the various types of Tests.

தேர்வுகளின் பல்வேறு வகைகளை பற்றி விவரி.

19. Explain the various methods of Training.

பயிற்சியின் பல்வேறு முறைகளை பற்றி விவரி.

20. Explain the various types of incentives.

ஊக்குவிப்புகளின் பல்வேறு வகைகளை பற்றி விவரி.

F-8957

Sub. Code

7BCS5C1

B.Com.(CS) DEGREE EXAMINATION, APRIL 2023.

Fifth Semester

Corporate Secretaryship

COMMERCIAL LAW

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is contract?
ஒப்பந்தம் என்றால் என்ன?
2. What do you mean by offer?
முனைவு பற்றி நீவிர் அறிவது என்ன?
3. What do you mean by fraud?
மோசடி என்றால் என்ன?
4. State the meaning of “capacity of parties”.
நபர்களின் ஒப்பந்த தகுதி என்பதன் பொருளைக் கூறுக.
5. What is unilateral mistake?
ஒருமுகமான தவறு என்றால் என்ன?
6. What do you mean by a contract of guarantee?
பிணைய ஒப்பந்தம் என்றால் என்ன?
7. How does bailment differ from pledge?
ஒப்படைவு எவ்விதம் அடகிலிருந்து வேறுபடுகிறது?

8. What do you mean by “surety”?
பிணையம் கொடுப்பவர் என்றால் என்ன?
9. What is contract of agency?
முகமை ஒப்பந்தம் என்றால் என்ன?
10. Who is a sub-agent?
துணை முகவர் என்பவர் யார்?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) What are the sources of law?
சட்ட ஆதாரங்கள் யாவை?
- Or
- (b) What is undue influence? What are the remedies available to the aggrieved person?
தகாத செல்வாக்கு என்றால் என்ன? பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணங்கள் யாவை?
12. (a) What are the differences between contract of indemnity and contract of guarantee?
ஈட்டுறுதி ஒப்பந்தத்திற்கும் உத்திரவாத (பிணைய) ஒப்பந்தத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
- Or
- (b) How does an agreement to sell differ from a contract of sale?
விற்பனைக்கான உடன்பாடு எவ்விதம் விற்பனைக்கான ஒப்பந்தத்திலிருந்து வேறுபடுகிறது?
13. (a) Explain executed contract and executory contract.
நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தம் மற்றும் நிறைவேற்றப்பட வேண்டிய ஒப்பந்தம் விவரி.
- Or
- (b) What are the rules to acceptance?
ஏற்பு பற்றி விதி முறைகள் யாவை?

14. (a) What are the essential elements of indemnity?

நஷ்ட நிவர்த்தியின் அடிப்படை கூறுகள் யாவை?

Or

(b) What are the rights of surety?

பிணையம் அளிப்பவரின் உரிமைகள் யாவை?

15. (a) What are the various types of agents?

முகவரின் பல்வேறு வகைகள் யாவை?

Or

(b) How does sale differ from an agreement to sell?

விற்பனை எவ்விதத்தில் விற்பனைக்கான உடன்பாட்டிலிருந்து வேறுபடுகிறது?

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. How will you classify the contracts?

ஒப்பந்தங்களை எவ்விதம் வேறுபடுத்தலாம்.

17. What are the rights of surety?

பிணையம் கொடுப்பவரின் உரிமைகள் யாவை?

18. What are the rights and duties of bailee?

பொருள் ஒப்படைப்பு பெற்றவரின் உரிமைகள் மற்றும் கடமைகள் யாவை?

19. What are the rights and duties of an agent?

முகவரின் உரிமைகள் மற்றும் கடமைகள் யாவை?

20. What are the implied conditions in a contract of sale?

விற்பனை ஒப்பந்தத்தில் உள்ள உட்கிடை நிபந்தனைகள் யாவை?

F-8958

Sub. Code

7BCS5C2

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2023.

Fifth Semester

Corporate Secretaryship

CORPORATE ACCOUNTING — I

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is share?

பங்கு என்றால் என்ன?

2. What is underwriting?

வாக்குறுதி என்றால் என்ன?

3. What is forfeiture of share?

பங்குகள் ஒறுபிழப்பு என்றால் என்ன?

4. What is redeemable debenture?

மீட்கப்படும் கடனீட்டு பத்திரங்கள் என்றால் என்ன?

5. What do you understand by profit prior incorporation?

நிறுவன பதிவுக்கு முந்தைய லாபம் என்றால் என்ன?

6. What is super profit method of Goodwill?

உயர் இலாப முறையில் நற்பெயர் கணக்கிடுதல் என்றால் என்ன?

7. What is Dog goodwill?
நன்றியுள்ள நற்பெயர் என்றால் என்ன?
8. What is Amalgamation?
நிறுவன ஒருங்கிணைப்பு என்றால் என்ன?
9. What is absorption?
நிறுவன உள்ளீர்ப்பு என்றால் என்ன?
10. What is external reconstruction?
நிறுவன வெளி புனரமைப்பு என்றால் என்ன?

Part B (5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain the salient features of a company.
நிறுவனத்தின் முக்கிய அம்சங்களை விளக்குக.

Or

- (b) B Ltd., issued 50,000 equity shares of Rs.10 each to the public on condition that full amount of shares will be paid in a lump sum. All there shares were taken up and paid by the public. Pass journal entries in the book of company when,
- (i) Shares are issued at par
- (ii) Shares are issued at a premium of 10%
- (iii) Shares are issued at a discount of 10%

B Ltd., 50,000 சாதாரண பங்குகளை ரூ.10 வீதம் மக்களுக்கு வெளியிடுகிறது, மொத்த தொகையாக செலுத்தப்படும் என்ற நிபந்தனையுடன் அனைத்து பங்குகளும் முழுவதுமாக தொகை செலுத்தப்பட்டது.

குறிப்பேடுகளை தருக, பின்வரும் நிலைகளில்

- (i) பங்குகளை முகமதிப்பில் வெளியிடுதல்
- (ii) பங்குகளை 10% முனைமத்தில் வெளியிடுதல்
- (iii) பங்குகளை 10% தள்ளுபடியில் வெளியிடுதல்.

12. (a) A company issued 5,000 equity shares of Rs.10 each at a discount of Rs.1 per share payable as follows:

Rs.2 on application

Rs.3 on allotment (excluding discount)

Rs.3 on first call and the balance on second call.

All the amounts were duly received. Pass the necessary journal entries.

ஒரு கம்பெனி 5,000 சாதாரண பங்குகளை ரூ.10 வீதம், ரூ.1 தள்ளுபடியில் வெளியிடுகிறது. ரொக்கம் பின்வருமாறு பெறப்படுகிறது.

ரூ.2-விண்ணப்பங்களுடன்

ரூ.3-ஒதுக்கீட்டின் பொழுது

ரூ.3-முதலாவது அழைப்பு, மீதமுள்ள தொகை இரண்டாவது அழைப்பில் அனைத்து பணமும் பெறப்பட்டது. தேவையான குறிப்பேடு பதிவுகளை தருக.

Or

- (b) A company forfeited 10 shares of Rs.10 each issued at a premium of 10% for non payment of final call of Rs.3 per share. Out of these, 7 shares were reissued at Rs.8 per share as fully paid up. Give entries for forfeiture and reissue.

ஒரு நிறுவனம் ஒதுப்பிழப்பு செய்த 10 பங்குகளை ரூ.10 வீதம், 10%முனைமத்தில் இறுதி அழைப்பை ரூ.3. செலுத்தியதால் அந்த 10 பங்குகளில், 7 பங்குகளை மறு வெளியிடு செய்கிறது ரூ.8 (முழுவதுமாக பெறப்பட்டு) குறிப்பேடு பதிவுகளை தருக.

13. (a) R Ltd has Rs.10,00,000 8% debentures outstanding on 1.1.96. The company has been redeeming every year on January 1st Rs.1,00,000 debentures by drawings by lot, at par. Give necessary journal entries:

(i) If Redemption is out of profit

(ii) If Redemption is out of capital

R லிமிடெட் ரூ.10,00,000 கடனீட்டு பத்திரங்களை 8% வட்டிக்கிதத்தில் 1.1.96 அன்று வைத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1 ரூ.1,00,000 கடனீட்டு பத்திரங்களை முக மதிப்பில் திரும்ப பெறுகிறது. தேவையான குறிப்பேடுகளை தருக:

- (i) கடனீட்டு பத்திரங்கள் - லாபத்திலிருந்து மீட்கப்படுகிறது
- (ii) கடனீட்டு பத்திரங்கள் - முதலிருந்து மீட்கப்படுகிறது.

Or

- (b) Explain the steps involved in ascertaining pre and post incorporation profits.

தொழில் தொடக்க முன் மற்றும் பின் உள்ள இலாபங்களை தெரிந்துகொள்ள உள்ள பல்வேறு படிநிலைகளை விளக்குக.

14. (a) Explain various methods of valuation of goodwill.

நற்பெயரை கணக்கிடும் பல்வேறு முறைகளை விவரிக்கவும்.

Or

- (b) Raman Ltd., agrees to purchase the business of Krishnan Ltd., on the following terms:

- (i) For each of the 10,000 shares of Rs. 10 each in Krishnan Ltd. 2 shares in Raman Ltd. of Rs. 10 each will be issued of an agreed value of Rs. 12 per share. In addition, Rs. 4 per share cash also will be paid.
- (ii) 8% Debentures worth Rs. 80,000 will be issued to settle the Rs. 60,000 9% debentures in Krishnan Ltd.
- (iii) Rs.10,000 will be paid towards expenses of winding up calculate purchase consideration.

ராமன் லிமிடெட், கிருஷ்ணன் லிமிடெட் நிறுவனத்தை வாங்க ஒத்துக்கொண்டது.

- (i) கிருஷ்ணன் லிமிடெட் உள்ள 10,000 பங்குகளை ரூ. 10 ராமன் லிமிடெட்டில் 2 பங்குகளை ரூ. 10 வீதம் ரூ. 12 என்ற விலையில் வெளியிடுகிறது அதனுடன் ரூ. 4 ஒவ்வொரு பங்குகளுக்கும் ரொக்கமாக செலுத்தப்பட்டது.
- (ii) 8% கடனீட்டு பத்திரம் ரூ. 80,000 ஏனெனில் ரூ. 60,000 கடனீட்டு பத்திரங்களை 9% உள்ள கிருஷ்ணன் லிமிடெட்டுக்கு செலுத்துவதற்காக.
- (iii) ரூ.10,000 நிறுவன கலைப்புக்கான செலவாக செலுத்தப்படுகிறது. கொள்முதல் விலையை கணக்கிடுக.

15. (a) S Ltd. Was taken over by R Ltd. The following position was mutually agreed upon:

	S Ltd.	R Ltd.
No.of shares	60,000	90,000
Face value of share	100	10
Net assets	3,60,00,000	72,00,000

Ascertain intrinsic values of the shares, Ratio of exchange of shares and No. of. shares to be issued.

S லிமிடெட் நிறுவனம் R லிமிடெட்-யை எடுத்துக்கொள்கிறது. பின்வரும் நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டு:

	S லிமிடெட்	R லிமிடெட்
பங்குகளின் எண்ணிக்கை	60,000	90,000
முகமதிப்பு (பங்குகளின்)	100	10
நிகர மதிப்பு	3,60,00,000	72,00,000

பங்குகளின் உண்மை மதிப்பு, பங்குகளின் பரிமாற்ற விகிதம் மற்றும் கூடுதலாக வெளியிட கூடிய பங்குகளின் எண்ணிக்கையை கண்டறியவும்.

Or

5

F-8958

- (b) Explain various methods of computing purchase consideration.

கொள்முதல் விலையை கணக்கிடும் பல்வேறு முறைகளை பற்றி விளக்கவும்.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. P Ltd. Issued 50,000 shares of Rs.10 each payable as

Rs. 3 on Application

Rs. 4 on Allotment

The balance on call

Application for 70,000 shares had been received. Application for 8,000 shares were rejected and the remaining applicants were allotted the 50,000 shares on pro-rata basis. The excess amount on application was adjusted towards the amount due on allotment.

All the shareholders paid the amount due. Prepare ledger a/c and Balance sheet.

P லிமிடெட் நிறுவனம் ஒன்று ரூ.10 மதிப்புடைய 50,000 பங்குகளை பின்வருமாறு செலுத்தத்தக்க வண்ணம் வெளியிட்டது.

விண்ணப்பத்தின் போது ரூ. 3

ஒதுக்கீட்டின் போது ரூ. 4

மீதம் அழைப்பின் போது

பங்குகள் வேண்டி 70,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 8,000 பங்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு மீதுமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு 50,000 பங்குகள் என்ற விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. விண்ணப்பத்தின் மீது மிகையாக பெற்றத் தொகை ஒதுக்கீட்டு தொகைக்கு சரிசெய்யப்பட்டது. அனைத்து பங்குதாரர்களும் நிலுவை தொகை செலுத்தினர். பேரேடு தயாரித்து இருப்புநிலை குறிப்பையும் தயாரிக்கவும்.

17. The E Ltd., offered 5,000 shares of Rs.100 each to the public at Rs.95 payable as under.

Rs. 15 on application

Rs. 30 on allotment

Rs. 25 on first call

Rs. 25 on final call

All the shares were applied for and allotted, to whom 500 shares were allotted, paid the whole of the sum due along with allotment (under arrangement with directors). Assume all sums received pass Journal entries to record above and show the figures in balance sheet.

E லிமிடெட் 5,000 பங்குகளை ரூ.100 வீதம் மக்களுக்கு ரூ.95-க்கு வெளியிட்டது.

ரூ. 15 விண்ணப்பத்தின் போது

ரூ. 30 ஒதுக்கீட்டின் போது

ரூ. 25 முதல் அழைப்பின் போது

ரூ. 25 இறுதி அழைப்பின் போது

அனைத்து பங்குகளும் விண்ணப்பிக்கப்பட்டு, ஒதுக்கவும்பட்டது. ஆனந்த் என்பவருக்கு 500 பங்குகள் ஒதுக்கப்பட்டு, விண்ணப்ப தொகையுடன் சேர்ந்து அனைத்து தொகையும் பெறப்பட்டது (மேலாளர் உடன் ஏற்பாடு செய்யப்பட்டது) அனைத்து தொகையும் பெறப்பட்டதாக கருதவும். மேலே உள்ள விவரங்களுக்கு குறிப்பேடு பதிவு தந்து இருப்புநிலை குறிப்பு தருக.

18. The following ledger balances were extracted from the books of Varun Ltd. As on 31.3.2013:

Land and building Rs. 2,00,000; 12% Debentures Rs. 2,00,000; share capital Rs. 10,00,000; (equity shares of Rs.10 each fully paid up) plant and machinery Rs. 8,00,000; Good will Rs.2,00,000; Investment in shares of Raja Ltd. Rs. 2,00,000; General Reserves Rs.1,95,000;

stock in trade Rs.1,00,000; bills receivable Rs.50,000; Debtors Rs.1,50,000; creditors Rs.1,00,000; Bank loan (unsecured) Rs. 1,00,000; provision for tax Rs. 50,000 proposed dividend Rs.55,000.

Prepare Balance sheet of the company as per Revised schedule VI, part I of the companies Act 1956.

பின்வரும் விவரங்கள் வருண் விமிடெட் பேரேடுகளிலிருந்து எடுக்கப்பட்டது 31.3.2013:

கட்டடம் ரூ.2,00,000; கடனீட்டுபத்திரம் ரூ.2,00,000 12%; பங்கு முதல் ரூ.10,00,000 (சாதாரண பங்கு ரூ.10) அறைகலன் ரூ.8,00,000; நற்பெயர்-ரூ.2,00,000; ராஜா விமிடெட் முதலீடு செய்ய பங்குகள் ரூ.2,00,000; பொதுகாப்பு ரூ.1,95,000; சரக்கிருப்பு ரூ.1,00,000; பெறுதலுக்குரிய மாற்றுச்சீட்டு ரூ.50,000; கடனாளிகள் ரூ.1,50,000; கடனீந்தோர் ரூ.1,00,000; வங்கிகடன் (உறுதி அற்றது) ரூ.1,00,000; வட்டி ஒதுக்கு ரூ.50,000; பங்காதாயம் ரூ.55,000.

இருப்பு நிலை குறிப்பை, வணிக நிறுவன சட்டம் 1956-ன் படி மாற்றிய படிவம் VI-பகுதி I-ன் படி தயாரிக்கவும்.

19. On 31. Dec. 1998 the Balance Sheet of Ganesh Ltd. Was as follows:

Liabilities	Rs.	Assets	Rs.
Share capital :			
15,000 equity shares of Rs.100 each fully paid	15,00,000	Land and Building	6,60,000
Profit and loss a/c	3,09,000	Plant and Machinery	2,85,000
Creditors	2,31,000	Stock	10,50,000
Bank O/D	60,000	Sundry debtors	4,65,000

Liabilities	Rs.	Assets	Rs.
Provision for taxation	1,35,000		
Dividend equalisation fund	2,25,000		
	24,60,000		24,60,000

Net profit of the company, after deducting all working charges and providing for depreciation and taxation were as under:

1994-Rs.2,55,000, 1995-Rs.2,88,000; 1996-Rs.2,70,000
1997-Rs.3,00,000, 1998-Rs.2,85,000

On 31st Dec. 1998, Land and buildings were valued at Rs. 7,50,000 and plant and machinery at Rs.4,50,000

In view of the nature of the business, it is considered that 10% is a reasonable return on capital.

Calculate the value of the company's share after taking into account the revised value on fixed assets and your own valuation of goodwill based on four year purchased of the annual super profits.

கணேஷ் லிமிடெட்-ன் 31 டிசம்பர் 1998-ன் இருப்பு நிலை குறிப்பு விவரம்:

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
பங்கு முதல் :			
15,000 சாதாரண பங்கு தலா ரூ.100	15,00,000	கட்டடம்	6,60,000
இலாப/நட்ட க/கு	3,09,000	அறைகலன்	2,85,000
கடனீந்தோர்	2,31,000	சரக்கிருப்பு	10,50,000
வங்கி மேல் வரைப்பற்று	60,000	கடனாளிகள்	4,65,000
வரி ஒதுக்கு	1,35,000		

பொறுப்புகள்	ரூ. சொத்துகள்	ரூ.
பங்காதாயம் ஈடுகட்டி தொகை	2,25,000	
	24,60,000	24,60,000

நிறுவனத்தின் நிகர இலாபம் அனைத்து நடைமுறை செலவுகளை மற்றும் தேய்மானம் மற்றும் வரிகளையும் கழித்த பிறகு, பின்வருமாறு:

1994 ரூ.2,55,000, 1995 ரூ.2,88,000; 1996 ரூ.2,70,000

1997 ரூ.3,00,000, 1998 ரூ.2,85,000

31 டிசம்பர் 1998, -அன்று, கட்டடம் மதிப்பு ரூ. 7,50,000 மற்றும் அறைகலன் ரூ.4,50,000

முதல் மீது எதிர்பார்க்கப்படும் நியாமான வட்டி 10% நிறுவனத்தின் மதிப்பை கணக்கிடுக. நிலையான சொத்துகளை மதிப்பீட்டு, உங்கள் நற்பெயர், உயர் இலாபத்தில் 4 வருட கொள்முதல் அடிப்படையில் கண்பிக்கவும்.

20. Deeply Explain the methods of accounting for Amalgamation.

நிறுவன ஒருங்கிணைப்பு கணக்கிடும் பல்வேறு முறைகளை ஆழமாக விவரிக்கவும்.

F-8959

Sub. Code

7BCS5C3

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2023.

Fifth Semester

Corporate Secretaryship

ECONOMIC LAWS

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is Industrial Policy?
தொழில்துறை கொள்கை என்றால் என்ன?
2. What is Development Council?
மேன்பாட்டு குழு என்றால் என்ன?
3. List of various forms of foreign capital?
பல்வேறு விதமான வெளிநாட்டு முதல்களை எழுதுக.
4. What is Monopolistic Trade Practices?
ஏகபோக வியாபார நடைமுறை என்றால் என்ன?
5. What is unfair trade practices?
நியமற்ற வர்த்தக நடைமுறை என்றால் என்ன?
6. Define complainant.
புகார்தாரர் - இலக்கணம் தருக.
7. What is current account transaction?
நடப்பு கணக்கு பரிவர்த்தனை என்றால் என்ன?

8. What is an Appellate Tribunal?

மேல்முறையீட்டு தீர்ப்பாயம் என்றால் என்ன?

9. Definition of Consumerism.

நுகர்வு வரைவிலக்கணம் தருக.

10. What is hazardous substance under Environment Protection Act 1986?

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் படி அபாயகரமான பொருள்கள் என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Write a brief note on Industrial Act, 1951.

தொழில்துறை சட்டம் 1951-ன் சுருக்கமான குறிப்பு எழுதுக.

Or

(b) Discuss the duties, powers and functions of Competition Commission of India.

வணிகப் போட்டி ஆணையத்தின் கடமைகள், அதிகாரம் மற்றும் செயல்பாடுகளை விவரிக்கவும்.

12. (a) Discuss the major highlight changes in New Industrial policy – 1991.

1991-புதிய தொழில்துறை கொள்கையின் முக்கிய சிறப்பம்ச மாற்றங்களை விவரிக்க.

Or

(b) Discuss the objectives of Competition Act, 2002.

வணிகப் போட்டி சட்டம் 2002-ன் நோக்கங்களை விவரிக்க.

13. (a) What was the objective of passing the Foreign Exchange Management Act, 2002?

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் - 2002-யை நிறைவேற்றிய நோக்கங்களை எழுதுக.

Or

- (b) Who is authorised person? Explain his functions?

அங்கீகரிக்கப்பட்ட நபர் யார்? அவருடைய செயல்பாடுகளை விளக்குக.

14. (a) Write short notes on:

(i) Appropriate Laboratory (ii) Consumer Dispute
(iii) Defect (iv) District Forum

சிறுகுறிப்பு வரைக.

(i) பொருத்தமான ஆய்வகம் (ii) நுகர்வோர் தகராறு
(iii) குறைபாடு - நுகர்வோர் (iv) மாவட்ட நுகர்வோர் மன்றம்

Or

- (b) Write a brief note on 'unfair trade practice'.

நியமற்ற வர்த்தக நடைமுறை-யை பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

15. (a) Explain the objectives of Environmental Protection Act 1986.

சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டம்-1986-ன் நோக்கங்களை விளக்குக.

Or

- (b) Explain Prevention and control of Environmental Pollution under Environmental Protection Act 1986.

சுற்றுசூழல் மாசுபாடுகளை கட்டுப்படுத்தும் மற்றும் பாதுகாப்புப் பற்றி சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டத்தின் நடைமுறைகளை விளக்குக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Describe the Salient features of Small-Scale Sector Industrial Policy, 1991.

சிறு குறு தொழில்துறை-யின் முக்கிய அம்சங்களை, புதிய தொழில்துறை கொள்கை 1991ன் படி விளக்குக.

17. Explain the changes introduced in the procedure for Industrial Licensing.

தொழில்துறை உரிமம் பெறுவதில் கொண்டுவந்துள்ளது புதிய நடைமுறை மாற்றங்களை விளக்குக.

18. What are the three consumer disputes redressal agencies at Different level? Discuss the constitution and composition of District Forum?

நுகர்வோர் குறை தீர்ப்பு நிறுவனம் என்றால் என்ன? அதன் பல்வேறு நிலைகளை விளக்குக. மாவட்ட குறை தீர்ப்பு மன்றத்தின் கூட்டமைப்பு மற்றும் அதன் கூட்டமையை விளக்குக.

19. Write a detailed-note on composition, procedure and appeals to Appellate Tribunal.

மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் கூட்டமைவு, நடைமுறைகளை பற்றி விரிவாக விளக்குக.

20. Explain the powers of Central Government to prevent and control of environmental pollution?

சுற்றுசூழல் மாசுபாடு தடுப்பு மற்றும் பாதுகாப்பில்-மத்திய அரசுக்கு உள்ள அதிகார வரம்பை-விளக்குக.

F-8960

Sub. Code

7BCSE1A

B.Com.(CS) DEGREE EXAMINATION, APRIL 2023

Fifth Semester

Corporate Secretaryship

Elective — DIRECT TAXES

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Section A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is Tax?
“வரி” என்றால் என்ன?
2. What is Assessment Year?
“மதிப்பீட்டு ஆண்டு” என்றால் என்ன?
3. Explain the Gratuity.
“பணிக்கொடையை” விளக்குக.
4. What is “Perquisites”?
“தேவை” என்றால் என்ன?
5. Define the term ‘Business’.
“வணிகம்” என்ற சொல்லை வரையறு.
6. Give the meaning of ‘Long-term Capital gain’.
நீண்ட கால மூலதன ஆதாயம் என்பதன் பொருளைக் கொடுங்கள்.

7. What is “Deemed income”?

“கருதப்பட்ட வருமானம்” என்றால் என்ன?

8. What do you mean by ‘Income from Undisclosed sources’?

வெளியிடப்படாத ஆதாரங்களில் இருந்து வருமானம் என்றால் என்ன?

9. What do you understand by tax relief U/S 89?

வரிச் சலுகை U/S 89 மூலம் நீங்கள் என்ன புரிந்து கொள்கிறீர்கள்?

10. What is CBDT?

சி.பி.டி.டி. என்றால் என்ன?

Section B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) State the meaning of Assessee and the procedure followed in computing the total income of an Assessee.

மதிப்பீட்டாளரின் பொருள் மற்றும் மதிப்பீட்டாளரின் மொத்த வருமானத்தை கணக்கிடுவதில் பின்பற்றப்படும் நடைமுறையைக் கூறவும்.

Or

(b) Mr. John, a German national, comes to India for the first time in last 20 years on July 2021. On January 20, 2022 he leaves India for America. Determine his residential status for the Assessment year 2022-23.

திரு ஜான் ஒரு ஜெர்மன் தேசிய வருமானம் கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக ஜூலை 2021. ஜனவரி 20, 2022 அன்று அவர் இந்தியாவை விட்டு அமெரிக்கா செல்கிறார். 2022-23 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டு ஆண்டிற்கான அவரது குடியிருப்பு நிலையைத் தீர்மானிக்கவும்.

12. (a) Explain how the value of free educational is determined?

இலவசக்கல்வி மதிப்பு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதை விளக்குக.

Or

- (b) Calculate Net Annual Value from the followings :

	Rs.
Rent received	1,75,000
Standard rent	1,60,000
Municipal value	1,70,000
Fair Rental Value	1,72,000

Municipal tax at 12% on Municipal value and sanitation tax at 2% on Municipal tax.

பின்வருவனவற்றிலிருந்து நிகர வருடாந்திர மதிப்பைக் கணக்கிடுக.

	ரூ.
வாடகை பெற்றது	1,75,000
நிலையான வாடகை பெற்றது	1,60,000
நகராட்சி மதிப்பு	1,70,000
நியாயமான வாடகை மதிப்பு	1,72,000

வரி மீது நகராட்சி மதிப்பு மற்றும் சுகாதார வரிக்கு 12% நகராட்சி வரி 2%.

13. (a) What are the Professional receipts and Professional expenses?

தொழில்முறை ரசீதுகள் மற்றும் தொழில்முறை செலவுகள் என்ன?

Or

- (b) Compute the Capital gain for the A.Y. 2022-23.

Date of purchase of house 1st May 1998

Cost of acquisition Rs.1,80,000

Fair Market value as on 1.4.2001 Rs.1,90,000

Sold the property in 2021-22 for Rs.14,00,000

Cost Inflation Index : 2021-22 : 301.

2022-23 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டு ஆண்டிற்கான
மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுக

1998 மே மாதம், முதல் நாளில் வீடு வாங்கியது,

கையகப்படுத்தல் செலவு ரூ.1,80,000

1.4.2001 வரை நியாயமான சந்தை மதிப்பு ரூ.1,90,000

2021-22 ஆம் ஆண்டில் சொத்தை ரூ.14,00,000க்கு
விற்றது

செலவு பணவீக்கக் குறியீட்டெண் : 2021-22 : 301.

14. (a) State the provisions relating to transfer of Income to Spouse.

வாழ்க்கை துணைவியாருக்கு வருமான மாற்றம்
தொடர்பான ஏற்பாடுகளைக் கூறவும்.

Or

- (b) From the following information submitted to you. Compute the total income of A for the Assessment year 2022-23 assuming he is not allowed any deduction under Section 80 C to 80 U.

	Rs.
Income from salary	1,80,000
Income from House property	40,000
Business loss	(-) 1,90,000
Loss from a specified business referred to in Section 35 AD	(-) 60,000
Short-term capital gain	(-) 60,000
Long-term capital gain	2,40,000

உங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் தகவலிலிருந்து 2022-23 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான 'A' இன் மொத்த வருமானத்தை கணக்கிடுக. பிரிவு 80C முதல் 80U வரை எந்த விலக்கும் அவருக்கு அனுமதிக்கப்படவில்லை என்று வைத்துக் கொள்வோம்.

	ரூ.
சம்பளத்தில் இருந்து வருமானம்	1,80,000
H.P.யின் வருமானம்	40,000
வணிக இழப்பு	(-) 1,90,000
பிரிவு - 35 (AD) யில் குறிப்பிடப்பட்டுள்ள வியாபாரத்தில் இருந்து இழப்பு	(-) 60,000
(பங்கு) குறுகிய கால மூலதன ஆதாயம்	(-) 60,000
நீண்ட கால மூலதன ஆதாயம்	2,40,000

15. (a) Compute the total income of Mr. Rahim from the particulars given below.

	Rs.
(i) Business Income	(+1,50,000
(ii) Loss from self occupied house	(-)30,000
(iii) Short term capital gain from Jewellery	(+8,000
(iv) Short term capital gain from Shares which are subject to securities transaction tax	(+65,000

கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து திரு. ரஹீமின் மொத்த வருமானத்தைக் கணக்கிடவும்.

	ரூ.
(i) வணிக வருமானம்	(+1,50,000
(ii) சுய ஆக்கிரமிப்பு இல்லத்தில் இருந்து நட்டம்	(-)30,000
(iii) நகைகளில் இருந்து குறுகிய கால மூலதன ஆதாயம்	(+8,000
(iv) பங்குகளில் இருந்து பங்கு மூலதன ஆதாயம்	(+65,000

Or

(b) What are the Powers of CBDT?

சி.பி.டி.யின் அதிகாரங்கள் என்ன?

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Distinguish between Capital Receipts and Revenue Receipts.

மூலதன வரவுகள் மற்றும் வருவாய் வரவுகள் – வேறுபடுத்துக.

17. Mr. David, a Government employee, furnishes the following particulars of his Salary Income for the A.Y 2022-23. Compute his taxable salary.

- (a) Pay Rs. 15,000 p.m.
- (b) Dearness pay 40% of salary
- (c) Bonus – One month pay
- (d) H.R.A. Rs. 36,000 (rent paid by him in Chennai Rs. 60,000)
- (e) C.C.A. Rs. 24,000
- (f) Medical allowance Rs. 12,000
- (g) Deputation allowance Rs. 18,000
- (h) Children education allowance Rs. 6,000
- (i) Entrainment allowance Rs. 9,000
- (j) Warden allowance Rs. 3,000.

திரு. டேவிட் என்ற அரசு ஊழியர் 2022-23ஆம் ஆண்டு மதிப்பீட்டு ஆண்டிற்கான தனது சம்பள வருமானத்தின் பின்வரும் விவரங்களைத் தருகிறார்.

- (அ) அடிப்படை ஊதியம் 15,000 (மாதம்)
- (ஆ) அகவிலைப்படி 40% சம்பளம்
- (இ) நல்லுதியம் (ஒரு மாத ஊதியம்)
- (ஈ) வீட்டு வாடகைப்படி ரூ. 36,000 (ரூ. 60,000 சென்னையில் வாடகை செலுத்தப்பட்டது)
- (உ) சி.சி.ஏ ரூ. 24,000
- (ஊ) மருத்துவப்படி ரூ. 12,000
- (எ) தூதுப் படி ரூ. 18,000
- (ஏ) குழந்தைகள் படி ரூ. 6,000
- (ஐ) பொழுதுபோக்கு படி ரூ. 9,000
- (ஓ) வார்டன் படி 3,000.

18. Suresh sells the following capital assets during the previous year 2021-22. Compute the capital gains.

	Shares (Unlisted) Rs.	House Property Rs.
Sale consideration (on 1.8.2021)	15,00,000	2,65,000
Year of acquisition	2002-03	2005-06
Cost of acquisition	2,90,000	18,000
Cost of improvement incurred in 2012-13	—	60,000

சுரேஷ் முந்தைய ஆண்டு 2021-22ல் பின்வரும் மூலதன சொத்துக்களை விற்கவும் மூலதன ஆதாயத்தை கணக்கிடு.

விவரங்கள்	பங்குகள் (பட்டியலிடப்படாத)	வீட்டு சொத்து
	ரூ.	ரூ.

விற்பனை பரிசீலனை (1.8.2021)	15,00,000	2,65,000
கையகப்படுத்தல் ஆண்டுகள்	2002-03	2005-06
கையகப்படுத்தல் செலவு	2,90,000	18,000
2012-13 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மேம்பாட்டு செலவு	—	60,000

19. Mr. Kothandam, a resident individual submits the following details for the previous year 2021-22 :

	Rs.
(a) Contribution towards pension fund of LIC	35,000
(b) Medical Insurance premium on health of his wife and children (Rs. 12,000 in cash)	40,000

(c) Medical treatment of dependent
handicapped brother 15,000

(d) Deposit with UTI for the maintenance of the
dependent handicapped brother 40,000

Salary income of the assessee is Rs. 2,70,000 p.a.
professional tax paid Rs. 1,200.

Find out the deduction eligible U/S 80C to 80 U and total
income.

திரு. கோத்தாந்தம் என்ற வசிப்பாளர் முந்தைய 2021-22 ஆம்
ஆண்டிற்கான பின்வரும் விவரங்களை சமர்ப்பிக்கிறார்.

ரூ.

(அ) எல்.ஐ.சி-ன் ஓய்வூதிய நிதிக்கு பங்களிப்பு 35,000

(ஆ) அவரது மனைவி மற்றும் குழந்தைகளின்
ஆரோக்கியத்தில்
மருத்துவக் காப்பீட்டு பிரிமியம் (ரொக்கமாக
ரூ. 12,000) 40,000

(இ) சார்பு ஊனமுற்ற சகோதரரின் மருத்துவ சிகிச்சை 15,000

(ஈ) சார்ந்திருக்கும் ஊனமுற்ற சகோதரரின்
பராமரிப்புக்காக
யு.டி.ஐ உடன் வைப்புத்தொகை ரூ. 40,000

மதிப்பீட்டாளரின் சம்பள வருமானம் ரூ. 2,70,000 தொழில்
முறை வரி ரூ. 1,200 செலுத்தப்படுகிறது. 80C மற்றும் 80U
மொத்த வருமானம் ஆகியவற்றை பிடித்தம் செய்ய வேண்டும்.

20. Explain briefly various “Types of Assessment”.

பல்வேறு “மதிப்பீட்டு வகையை” சுருக்கமாக விளக்குக.

F-8961

Sub. Code

7BCS6C1

B.Com. (CS) DEGREE EXAMINATION, APRIL 2023

Sixth Semester

Corporate Secretaryship

CORPORATE ACCOUNTING II

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What is creditor?
கடனீந்தோர் எனபவர் யார்?
2. Who is preferential creditor?
முன்னுரிமை கடனீந்தோர் எனபவர் யார்?
3. Define subsidiary company.
சார்பு நிறுவனம் வரையறு.
4. What is investment?
மூலதனம் என்றால் என்ன?
5. What is Balance sheet?
இறுதி நிலைக் குறிப்பு என்றால் என்ன?
6. What is dividend?
பங்காதாயம் என்றால் என்ன?
7. What is Income Statement?
வருமான அறிக்கை என்றால் என்ன?

8. What is insured Account?

காப்பீடு செய்யப்பட்ட கணக்கு என்றால் என்ன?

9. What is Tally?

Tally என்பது யாது?

10. What is voucher?

இரசீது என்பது யாது?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions.

11. (a) M. Co., Ltd went into voluntary liquidation on 1.3.2021. The following are extracted from its books on that date.

Liabilities	Rs.	Assets	Rs.
Capital :		Building	1,50,000
50,000 shares of Rs.10 each	5,00,000	Plant and Machinery	2,10,000
Debentures (Secured by floating charge)	2,00,000	Stock in trade	95,000
Bank over draft	30,000	Bad dept	75,000
Creditors	40,000	Less:	
		Provision	10,000
			<u>65,000</u>
		Call in arrear	1,00,000
		Cash in hand	10,000
		Profit and Loss account	<u>1,40,000</u>
	<u>7,70,000</u>		<u>7,70,000</u>

Plant X Machinery and Building are valued at Rs.1,50,000 and Rs. 1,20,000 respectively. On realisation, losses of Rs.15,000 are expected on stock, Book Debts will realise Rs.70,000. Call in arrear are expected to realise 90% Bank overdraft is secured against Buildings. Preferential Creditors for taxes and wages are Rs.6,000 and Miscellaneous expenses out standing Rs.2,000.

Prepare a statement of affairs to be submitted to the meeting of creditors.

M. Co., Ltd 1.3.2021 அன்று தன்னிச்சையாக கலைக்கப்பட்டது. அந்த தேதிகளில் அதன் புத்தங்களில் இருந்து பின்வருபவை பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

பொறுப்புகள்	ரூ. சொத்துகள்	ரூ.
	கட்டிடம்	1,50,000
50,000 சாதாரண பங்குகள் தலா ரூ.10 வீதம்	ஆலை மற்றும் இயந்திரம்	2,10,000
5,00,000		
கடன் பத்திரம் (மிதக்கும் கட்டணம் மூலம் பாதுகாக்கப்பட்டது)	சரக்கிருப்பு	95,000
2,00,000		
Bank over draft (வங்கி மிகை பற்று)	கடனாளிகள்	75,000
30,000		
கடனீந்தோர்	(-) ஏற்பாடு	10,000
40,000		65,000
	நிலவை அழைப்பு	1,00,000
	கையிருப்பு	10,000
	இலாப நட்ட கணக்கு	1,40,000
		7,70,000
		7,70,000

ஆலை மற்றும் இயந்திரங்கள் மற்றும் கட்டடத்தின் மதிப்பு ரூ.1,50,000 மற்றும் ரூ.1,20,000. உணரும் போது ரூ.15,000 பங்குகளில் எதிர்பார்க்கப்படுகிறது வங்கி மிகை பற்று கட்டிடங்களுக்கு எதிராக பாதுகாக்கப்படுகிறது. வரி மற்றும் ஊதியங்களுக்கான முன்னுரிமைக் கடன்தாரர்கள் ரூ.6,000 மற்றும் இதர செலவுகள் நிலுவையில் உள்ள ரூ.2,000. கடனளிப்பவர்களின் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் விவகார அறிக்கையைத் தயாரிக்கவும்.

Or

(b) Write out the modes of liquidation.

நிறுவன கலைப்பின் முறைகளை எழுதுக.

12. (a) What are the adjustment used for preparing consolidated Balance sheet?

ஒருங்கிணைந்த இருப்பு நிலைத் தாள் தயாரிப்பின் மாற்றங்கள் யாவை?

Or

(b) What are the types of dividends of subsidiary company?

துணை நிறுவனத்தின் ஈவுத் தொகையின் பல்வேறு வகைகள் யாவை?

13. (a) Write a note on reserve for unexpired insurance.

காலாவதியான காப்பீட்டிற்கான இறுதிநிலை குறிப்பு குறித்து எழுதுக.

Or

(b) From the following particulars, Prepare the Fire Reverse Account for 2011-2012.

	in lakhs
Claim Paid	235
Legal expenses regarding claims	5
Premiums received	600
Reinsurance Premiums	60
Commission	100
Expenses of management	150
Provision against unexpired risk on April, 2011	260
Claims unpaid on April 1, 2011	20
Claims unpaid on March 31, 2012	35

பின்வரும் விவரங்களிலிருந்து, 2011-2012க்கான தீ வருவாய் கணக்கைத் தயாரிக்கவும்:

	இலட்சத்தில்
கோரிக்கை செலுத்தப்பட்டது	235
கோரிக்கைக்கான சட்ட செலவுகள்	5
முனைமம் பெறப்பட்டது	600
மறுகாப்பீட்டு முனைமம்	60
கழிவு	100
நிர்வாக செலவுகள்	150
2011 ஏப்ரல், காலாவதியாகாத காப்பீட்டு ஒதுக்கீடு	260
2011 ஏப்ரல் 1 கோரிக்கை பெறப்படாதது செலுத்தப்படாதது	20
2012 மார்ச் 31 அன்று கோரிக்கை பெறப்படாதது செலுத்தப்படாதது	35

14. (a) In respect of the following Transactions of the prosperity Bank Ltd., you are required to indicate the necessary journal entries as well as their treatment in the Profit and Loss account and Balance Sheet in respect of the year ended 31.12.1992.

(i) The following bills were discounted at 5%

	Discounted on	Amount	Due date inclusive of 3 days of grace
(1)	28.12.1992	50,000	31.01.1993
(2)	29.07.1992	1,00,000	30.11.1992
(3)	29.10.1992	4,00,000	30.04.1993
(4)	31.12.1992	30,000	03.03.1993

(ii) The bank has accepted bills on behalf of its customers amounting to Rs.2,00,000/- at nominal commission of 2%.

(iii) The bank has advanced an amount of Rs.5,00,000 having a covering for the same through bills worth Rs.2,00,000 and good on key-loan basis Rs.4,00,000.

பிராஸ்பெரிட்டி பேங்க் லிமிடெட்டின் பின்வரும் பரிவர்த்தனைகளைப் பொறுத்தமட்டில் 31.12.1992 ல் முடிவடைந்த ஆண்டைப் பொறுத்தமட்டில் லாபம் மற்றும் இழப்புக் கணக்கு இருப்புநிலைக் குறிப்பில் தேவையான குறிப்புகள் மற்றும் அதற்கான பரிவர்த்தனைகளையும் குறிப்பிடுக.

(i) பின்வரும் இரசீதுகளுக்கு 5% தள்ளுபடி அளிக்கப்பட்டது.

	தள்ளுபடி தேதி	ரூபாய் (ரூ.)	தவணை தேதி (3 நாட்கள் சலுகை நாள்கள் உட்பட)
(1)	28.12.1992	50,000	31.01.1993
(2)	29.07.1992	1,00,000	30.11.1992
(3)	29.10.1992	4,00,000	30.04.1993
(4)	31.12.1992	30,000	03.03.1993

- (ii) வங்கி தனது வாடிக்கையாளர்களின் சார்பாக ரூ.2% பெயரளவு கழிவு ரூ.2,00,000.
- (iii) வங்கி முன்பணமாக ரூ.5,00,000 ரூபாய் மதிப்புள்ள இரகீது மூலம் அதற்கான சேர்ப்பு உள்ளது. 2,00,000 மற்றும் முக்கிய கடன் அடிப்படையில் பொருட்கள் ரூ.4,00,000.

Or

- (b) What are the special features of Bank Book keeping?

வங்கிப் புத்தகம் வைத்திருப்பதன் சிறப்பம்சங்கள் யாவை?

15. (a) Write out the applications of Computerised Accounting System (CAS).

கணினிமயக் கணக்கியல் முறையின் பயன்பாடுகள் யாவை?

Or

- (b) Write out the procedure for modification of group and ledger?

பேரேடு மற்றும் குழு மாற்றம் செய்வதற்கான வழிமுறைகளை எழுதுக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Preparation of Liquidator's final statement of Account:
Break Ltd. went into voluntary liquidation on 31.3.2016

The balances in its books on that date were:

Liabilities	Rs.	Assets	Rs.
Share Capital			
Authorised and subscribed 5,000, 6% pref. shares of Rs.100 each fully paid	5,00,000	Land	50,000

Liabilities	Rs.	Assets	Rs.
2500 equity shares of Rs.100 each Rs.75 paid up	1,87,500	Building	2,00,000
7500 equity share of Rs.100 each Rs.60 paid up	4,50,000	Plant and machinery	6,25,000
5% Debenture (Secured by floating charge on all assets)	2,50,000	Stock	1,37,500
Interest due on debentures	12,500	Sundry Debtors	2,75,000
Bank Overdraft	1,00,000	Cash and Bank	75,000
Unsecured creditors	2,00,000	Profit and Loss A/c	4,10,000
Taxes due on Govts. with in 12 months	12,500		
Salaries and wages due for 4 months for workers	60,000		
	<u>17,72,500</u>		<u>17,72,500</u>

The liquidators is entitled to a remuneration 5% on all assets realised except cash and 1% on the amount distributed to insecured creditors other than preferential creditors.

Bank overdraft is secured by deposit of title deed of land and building which realised Rs.3,00,000.

Other assets realised the following sums!

	Rs.
Plant and Machinery	5,00,000
Stock	1,50,000
Sundry Debtors	2,00,000

Expenses of liquidation amounted to Rs.27.250. Prepare Liquidator's final statement of Account. Liquidator realised act assets on 1.4.2016 and discharged his obligation on the some date. Dividend on preference shares were in arrears for two years.

Break Ltd 31.3.2016 அன்று தன்னிச்சையாக கலைக்கப்பட்டது. அந்த தேதியில் அதன் புத்தகங்களில் உள்ள நிலுவைகள் பின்வருமாறு:

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
பங்குமுதல் :			
அங்கீகரிக்கப்பட்டது 5000, 6% முன்னுரிமை பங்கு ரூ.100 வீதம்	5,00,000	நிலம்	50,000
2500 சாதாரண பங்குகள் ரூ.100 வீதம் ரூ.75 செலுத்தப்பட்டது	1,87,500	கட்டிடம்	2,00,000
7500 சாதாரண பங்குகள் ரூ.100 வீதம் ரூ.60 செலுத்தப்பட்டது	4,50,000	ஆலை மற்றும் இயந்திரம்	6,25,000
5% கடனீட்டுப் பத்திரங்கள் (அனைத்து சொத்துக்களிலும் மிதக்கும் கட்டணத்தால் பாதுகாக்கப்படுகிறது)	2,50,000	சரக்கு	1,37,500
கடன் பத்திரத்தின் மீதான வட்டி	12,500	கடனாளிகள்	2,75,000
வங்கி மேல் வரைப்பற்று	1,00,000	கையிருப்பு மற்றும் வங்கி	75,000
பாதுகாக்கப்படாத கடன்ந்தோர்	2,00,000	இலாபம் நட்ட கணக்கு	4,10,000
அரசாங்க வரி நிலுவை (12 மாதங்களுக்குள்)	12,500		
சம்பளம் மற்றும் கூலி நிலுவை (14 மாதங்களுக்கு)	60,000		
	<u>17,72,500</u>		<u>17,72,500</u>

ரொக்கத்தை தவிர உணரப்பட்ட அனைத்து சொத்துகளிலும் 5% மற்றும் முன்னுரிமைக் கடனாளிகளைத் தவிர பாதுகாப்பற்ற கடனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்ட தொகையில் 1% ஊதியத்திற்கு கலைப்பாளருக்கு உரிமை உண்டு.

வங்கி மேல்வரைப்பற்று, நிலம் மற்றும் கட்டடத்தின் உரிமைப் பத்திரம் வைப்பதன் மூலம் ரூ.3,00,000 பாதுகாக்கப்படுகிறது.

பிற சொத்துக்களின் மதிப்பு பின்வருமாறு:

	ரூ.
ஆலை மற்றும் இயந்திரம்	5,00,000
சரக்கு	1,50,000
கடனாளிகள்	2,00,000

கலைப்பு செலவுகள் ரூ.27,250. கலைப்பாளரின் இறுதிக் கணக்கு அறிக்கையை தயாரிக்கவும். பண மதிப்பு நீக்குபவர் 1.4.2016 அன்று அனைத்து சொத்துக்களையும் உணர்ந்து அதே தேதியில் தனது கடமையை நிறைவேற்றினார். முன்னுரிமைப் பங்குகளின் ஈவுத் தொகை இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.

17. The following are the balance sheets of H Ltd. and its subsidiary S Ltd. as on 31st December 2004.

Balance sheet as on 31st December 2004

Liabilities	H Ltd. Rs.	S Ltd. Rs.	Assets	H Ltd. Rs.	S Ltd. Rs.
Share Capital of Re.1 per share	10,000	8,000	Buildings	4,000	
Reserve	4,000	3,000	Plants	1,000	6,000
Bills payable	2,000	1,000	Stock	4,000	6,000
Creditors	5,000	4,000	Share in S Ltd.	6,000	
Profit and Loss A/c.	4,000	2,000	Debenture	5,000	3,000
			Bills Receivable	3,000	2,000
			Cash	2,000	1,000
	<u>25,000</u>	<u>18,000</u>		<u>25,000</u>	<u>18,000</u>

Debtors of H Ltd. include Rs.2,000 due from S Ltd. and Bills payable of H Ltd. included a bill of Rs.500 accepted in favour of S. Ltd. A load of Rs.1,000 given by H Ltd. to S. Ltd. was also included in the items of debtors and creditors respectively. Rs.500 was transferred by S Ltd. Profit and Loss Account to Reserve out of current year's profit. Shares were purchased on 30th June 2004 at par.

Prepare consolidated Balance Sheet.

31 டிசம்பர் 2004 ன் படி H Ltd. மற்றும் அதன் துணை நிறுவனமான S Ltd. ன் இருப்பு நிலைக் குறிப்புகள் பின்வருமாறு

31 டிசம்பர் 2004 ன் படி இருப்புநிலை குறிப்பு

பொறுப்புக்கள்	H Ltd. Rs.	S Ltd. Rs.	சொத்துக்கள்	H Ltd. Rs.	S Ltd. Rs.
பங்கு முதல் ரூ. 1 வீதம்	10,000	8,000	கட்டங்கள்	4,000	
இருப்பு	4,000	3,000	ஆலை	1,000	6,000
செலுத்தப்பட வேண்டிய இரசீது	2,000	1,000	சரக்கு	4,000	6,000
கடனீந்தோர்	5,000	4,000	S Ltd. பங்குகள்	6,000	
இலாப நட்ட கணக்கு	4,000	2,000	கடனாளிகள்	5,000	3,000
			பெறப்படவேண்டிய இரசீது	3,000	2,000
			கையிருப்பு	2,000	1,000
	<u>25,000</u>	<u>18,000</u>		<u>25,000</u>	<u>18,000</u>

H Ltd. கடனாளிகள் S Ltd. செலுத்த வேண்டிய ரூ. 2,000 உள்ளடக்கியது முறையே கடனாளிகள் மற்றும் கடனாளிகளின் உருப்படிகளில், S Ltd. மூலம் ரூ.500 இலாப மற்றும் நட்டக் கணக்கிலிருந்து நடப்பு ஆண்டின் இலாபத்தில் இருந்து இருப்புக்கு மாற்றப்பட்டது. பங்குகள் 30 ஜூன் 2004 அன்று சம அளவில் வாங்கப்பட்டன. ஒருங்கிணைந்த இருப்பு நிலைத் தாளைத் தயாரிக்கவும்.

18. Indian Insurance Co. Ltd. furnishes you with the following information:

- (a) On 31.3.2011 it had reserve for unexpired risks to the tune of Rs.40 crore. It comprised of Rs.15 crore in respect of Marine Insurance Business. Rs.20 crore in respect of fire insurance business and 5 crore in respect of miscellaneous insurance Business.
- (b) It is the practice of Indian insurance co Ltd., to create reserve at 100% of net premium income in respect of Marine Insurance policies and at 50% of net premium income in respect of fire and miscellaneous insurance policies.
- (c) During the year ended 31st march 2012, the following business was conducted:

	(In rupees) crores		
Premia collected from :	Marine	Fire	Misc
(i) Insured (other than insurance co.) in respect of policies issued	18	43	12
(ii) Other insurance companies in respect of risks undertaken	7	5	4
Premia paid/payable to other insurance companies on Business ended	6.7	4.3	7

Indian Insurance Co. Ltd. asks you to prepare Journal entries relating to unexpired risks reserve.

Show in columnar from unexpired risks reserve account for the year ended 31 March 2012.

இந்தியன் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட் பின்வரும் தகவல்களை கொண்டுள்ளது.

- (அ) 31.3.2011 அன்று 40 கோடி ரூபாய் அளவிற்கு காலாவதியாகாத இடர்களுக்கான கையிருப்பு வைத்திருந்தது. இது கடல் காப்பீட்டு வணிகத்தைப் பொறுத்தமட்டில் ரூ.15 கோடியை உள்ளடக்கியது. தீ காப்பீட்டு வணிகத்தில் ரூ.20 கோடியும் இதர காப்பீட்டு வணிகத்தில் ரூ. 5 கோடியும்.
- (ஆ) கடல் காப்பீட்டுக் கொள்கைகளைப் பொறுத்தமட்டில் நிதர பிரீமியம் வருவாயில் 100% தீ மற்றும் இதர காப்பீட்டு கொள்கைகளைப் பொறுத்த வரை நிகர முனைம வருவாயில் 50% கையிருப்பை உருவாக்குவது வழக்கம்.
- (இ) மார்ச் 31, 2012ல் முடிவடைந்த ஆண்டில் பின்வரும் வணிகம் நடத்தப்பட்டது.

	(ரூபாயில்) கோடிகள்		
முனைமம் திரட்டப்பட்டது :	கடன்	தீ	இதர
(i) காப்பீட்டு செய்யப்பட்டது (காப்பீட்டு நிறுவனம் தவிர) பிற பாலிசி அளிக்கப்பட்டு	18	43	12
(ii) மற்ற காப்பீட்டு நிறுவனம் மூலம் இடர்கள் எடுக்கப்பட்டது	7	5	4
முனைமம், மற்ற காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்தப்பட வேண்டி நிறுத்தப்பட்டது	6.7	4.3	7

காலாவதியான அபாயங்கள் இருப்பு தொடர்பான குறிப்பேடு தருக.

மார்ச் 31, 2012 ல் முடிவடைந்த ஆண்டிற்கான காலாவதியான இடர் இருப்புக் கணக்கின் பேரேடு தருக.

19. Write out the main characteristics of a Bank's Book keeping system. Explain it in detail.

வங்கியில் புத்தக பராமரிப்பின் முக்கிய பண்புகள் குறித்து விரிவான கட்டுரை எழுதுக.

20. How will you create company in Tally ERP 9? Explain it with diagram.

Tally ERP 9 ல் ஒரு நிறுவனம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை படத்துடன் விளக்குக.

F-8962

Sub. Code

7BCS6C2

B.Com.(CS) DEGREE EXAMINATION, APRIL 2023.

Sixth Semester

Corporate Secretaryship

MANAGEMENT ACCOUNTING

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is Management Accounting?
மேலாண்மை கணக்கியல் என்றால் என்ன?
2. What are the functions of Management Accounting?
மேலாண்மை கணக்கியலின் செயல்பாடுகள் யாவை?
3. What is mean by ratio analysis?
விகித பகுப்பாய்வு பற்றி நீ அறிந்தவற்றை கூறுக.
4. What is Beverage?
அந்நிய விகித பகுப்பாய்வு என்றால் என்ன?
5. What is Cash Flow Statement?
ரொக்க ஒழுங்கு பட்டியல் என்றால் என்ன?
6. State the objectives of Working Capital.
நடைமுறை மூலதனத்தின் நோக்கங்கள் யாவை.
7. What is Sales Budget?
விற்பனை திட்டப் பட்டியல் என்றால் என்ன?

8. What is Capital Budgeting?

முதலீடு திட்டப் பட்டியல் என்றால் என்ன?

9. What are the features of Marginal Costing?

குறுக்கு விலை அடக்க கணக்கியலின் தனிச் சிறப்பினை கூறுக.

10. What is MIS?

MIS என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** the questions, choosing either (a) or (b).

11. (a) What are the advantages of Management accounting?

மேலாண்மை கணக்கியலின் நன்மைகள் யாவை?

Or

(b) Distinguish between Cost Accounting and Management Accounting.

அடக்கவிலை கணக்கியலுக்கும் மற்றும் மேலாண்மை கணக்கியலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

12. (a) Explain the term common size analysis.

பொதுவான அளவு பகுப்பாய்வு பற்றி விவரி.

Or

(b) From the following information calculate creditors turnover ratio and average payment period.

Rs.

Total purchases	4,00,000
Cash purchases	50,000
Purchase returns	20,000
Creditors at the end	60,000
Bills payable at the end	20,000
Reserve for discount on creditors	5,000

Take 365 days in a year.

கீழ்க்கண்ட விபரங்களின் கடனீந்தோர் திருப்பு வீதம் மாற்று சராசரி செலுத்தல்கள் காலம் ஆகியவற்றை கணக்கிடுக :

ரூ.

மொத்த கொள்முதல்	4,00,000
ரொக்க கொள்முதல்	50,000
கொள்முதல் திருப்பம்	20,000
கடனீந்தோர் முடிவில்	60,000
செலுத்தற்குரிய மாற்றுசீட்டு இறுதியில்	20,000
கடனீந்தோர்	5,000
காப்பின் மீது தள்ளுபடி.	

ஓர் ஆண்டுக்கு 365 நாட்கள் என எடுத்துக் கொள்க.

13. (a) What are the benefits of Fund Flow Analysis?

நிதி ஓட்ட அறிக்கையின் நன்மைகள் யாவை?

Or

(b) A trader purchase goods both on cash as well as on credit terms. The following particulars are obtained from the loans. Calculate average payment period.

	Rs.
Total purchase	5,81,000
Cash purchase	30,000
Purchase returns	51,000
Creditors at end	1,05,000
Bills payable at the end	60,000
Reserve for discount payment period	8,000

ஒரு வணிகர் பொருட்கள் ரொக்கம் மற்றும் கடன் கொள்முதல் செய்கிறார். கீழ்க்கண்ட விவரங்கள் அவரது ஏடுகளிலிருந்து பெறப்படுகிறது. சரியான செலுத்து நிலைக் காலத்தை கணக்கிடுக.

	ரூ.
மொத்த கொள்முதல்	5,81,000
ரொக்க கொள்முதல்	30,000
கொள்முதல் திருப்பம்	51,000
கடன்னீந்தோர் இறுதி இருப்பு	1,05,000
செலுத்துதற்குரிய மாற்றுச்சீட்டு இறுதி இருப்பு	60,000
கடன்னீந்தோர் மீது தள்ளுபடி மீதான காப்பு	8,000

14. (a) Distinguish between Fund Flow Statement and Balance Sheet.

நிதி ஒழுங்கு பட்டியலுக்கும், இருப்பு நிலைக் குறிப்பிற்கும் உள்ள வேறுபாடுகள் கூறுக.

Or

- (b) From the following information, prepare a Cash budget for the period from Jan to April.

Months	Expected Sales	Expected Purchase
	Rs.	Rs.
January	60,000	48,000
February	40,000	45,000
March	45,000	31,000
April	40,000	40,000

Wages to be paid to workers will be Rs. 5,000 P.M.
Cash Balance on 1st January may be assumed to be Rs. 8,000.

பின்வரும் தகவலிலிருந்து ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்திற்கான பணவரவு செலவுத்திட்டத்தை தயாரிக்கவும்.

மாதம்	எதிர்பார்க்கப்படும் விற்பனை	எதிர்பார்த்த கொள்முதல்
	ரூ.	ரூ.
ஜனவரி	60,000	48,000
பிப்ரவரி	40,000	45,000
மார்ச்	45,000	31,000
ஏப்ரல்	40,000	40,000

தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊதியம் வழங்கப்படும். ஜனவரி 1 பண இருப்பு ரூ. 8,000.

15. (a) Write short note on :

(i) Contribution

(ii) P/V ratio

குறிப்பு வரைக :

(i) பங்களிப்பு

(ii) அடக்கவிலை ஈட்டு இலாபம்

Or

(b) You are required to calculate break even volume form the following data:

Profit Rs. 5,000 (20% of Sales)

P/V ratio 40%.

கீழ்காணும் விவரங்களை கொண்டு, சமன்பாட்டு புள்ளி விற்பனையைக் கண்டறிக.

இலாபம் 5,000 (விற்பனை மீது 20%)

அடக்கவிலை ஈட்டு இலாபம் 40% இலாபம் அளவு விகிதம்.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Briefly discuss the scope of Management Accounting.

மேலாண்மை கணக்கியலின் எல்லையை சுருக்கமாக விவாதிக்க.

17. From the following detail, prepare a common size Balance Sheet.

Balance Sheet					
Liabilities	1998	1999	Assets	1998	1999
Bills payable	50	75	Cash	100	140
Creditors	250	350	Debtors	200	300
Preference share capital	400	450	Stock	200	300
Equity share capital	400	400	Land and Building	400	370
Reserves	200	245	Machinery	400	410
	<u>1,300</u>	<u>1,520</u>		<u>1,300</u>	<u>1,520</u>

கீழ்காணும் விவரங்களை கொண்டு, பொது அளவு இருப்புநிலைக் குறிப்பு பட்டியல் தயார் செய்க.

இருப்புநிலைக் குறிப்பு					
பொறுப்புக்கள்	1998	1999	சொத்துக்கள்	1998	1999
செலுத்துவதற்குரிய மாற்றுச்சீட்டு	50	75	ரொக்கம்	100	140
கடனீந்தோர்	250	350	கடனாளிகள்	200	300
முன்னுரிமை பங்குமுதல்	400	450	சரக்கிருப்பு	200	300
சாதாரண பங்குமுதல்	400	400	நிலம், கட்டிடம்	400	370
காப்பு	200	245	இயந்திரம்	400	410
	<u>1,300</u>	<u>1,520</u>		<u>1,300</u>	<u>1,520</u>

18. Given below are the balance sheet of Ram Ltd as on 31.12.1994 and 31.12.1995.

Liabilities	1994	1995	Assets	1994	1995
	Rs.	Rs.		Rs.	Rs.
Share capital	5,00,000	7,00,000	Land and Building	80,000	1,20,000
P and A/c	1,00,000	1,60,000	Machinery	5,00,000	8,00,000
General reserve	50,000	70,000	Stock	1,00,000	75,000
Creditors	1,53,000	1,90,000	Debtors	1,50,000	1,60,000
Bills payable	40,000	50,000	Cash	20,000	20,000
Outstanding expenses	7,000	5,000			
	<u>8,50,000</u>	<u>11,75,000</u>		<u>8,50,000</u>	<u>11,75,000</u>

Additional Information :

- (a) In 1995 depreciation on machinery Rs. 50,000 was charged.
- (b) One machine which has cost Rs. 21,000 and on which Rs. 7,000 depreciation has been provided was sold in 1995 for Rs. 8,000. Prepare Fund Flow Statement.

பின்வரும் இருப்பு நிலை குறிப்பானது ராம் நிறுமத்தின் 31.12.1994 மற்றும் 31.12.1995ம் நாளுக்கூறியது.

பொறுப்புகள்	1994	1995	சொத்துக்கள்	1994	1995
	ரூ.	ரூ.		ரூ.	ரூ.
பங்குமுதல்	5,00,000	7,00,000	நிலம் மற்றும் கட்டிடம்	80,000	1,20,000
லாப நட்ட க/கு	1,00,000	1,60,000	இயந்திரங்கள்	5,00,000	8,00,000
பொதுக்காப்பு	50,000	70,000	சரக்கிருப்பு	1,00,000	75,000
கடனீந்தோர்கள்	1,53,000	1,90,000	கடனாளிகள்	1,50,000	1,60,000
செலுத்துதற்குரிய			ரொக்கம்	20,000	20,000
மாற்றுச்சீட்டு	40,000	50,000			
கொடுபட வேண்டிய					
செலவுகள்	7,000	5,000			
	<u>8,50,000</u>	<u>11,75,000</u>		<u>8,50,000</u>	<u>11,75,000</u>

கூடுதல் விபரங்கள் :

- (அ) 1995-ல் இயந்திரத்தின் மீது ரூ. 50,000 தேய்மானம் ஒதுக்கப்பட்டது.
- (ஆ) ரூ. 21,000 மதிப்புடைய ஒரு இயந்திரத்திற்கு ரூ. 7,000 தேய்மானம் ஒதுக்கப்பட்டு 1995-ல் ரூ. 8,000-த்திற்கு விற்கப்பட்டன. நிதி ஒட்ட அறிக்கையை தயார் செய்க.

19. Explain the steps to be followed in preparing the Capital Budgeting.

முதலீட்டுத் திட்டப்பட்டியல் தயாரிக்கப் பின்பற்றப்படும் நிலைகளை விவரி.

20. Katta Bava multi product company furnishes you the following data relating to the year 1997.

Particulars	First half of the year	Second half of the year
	(Rs.)	(Rs.)
Sales	45,000	50,000
Total cost	40,000	43,000

Assuming that there is no change in prices and variable costs and that the fixed expenses are incurred equally in the two half year periods. Calculate

- P/V ratio
- Fixed expenses
- Break even sales
- Percentage of margin of safety.

பின்வரும் தகவல்களானது காட்டு பாவா பல்பொருள் நிறுமத்தின் 1997 ஆம் ஆண்டிற்குரியது.

விவரங்கள் ஆண்டின் முதல் ஆண்டின் இரண்டாம் பாதி பாதி

	(ரூ.)	(ரூ.)
விற்பனை	45,000	50,000
மொத்த செலவு	40,000	43,000

விலை மற்றும் செலவில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் இரண்டு காலங்களும் நிலையான செலவுகள் சமமாக உள்ளது எனவும் கருதிக் கொள்க. இவற்றை கொண்டு பின்வருவனவற்றைக் கணக்கிடுக

- பங்களிப்பு விகிதம்
- நிலையான செலவுகள்
- இலாபநட்ட மற்ற புள்ளி
- பாதுகாப்பு எல்லை சதவிகிதம்.

F-8963

Sub. Code

7BCS6C3

**B.Com. (CS) DEGREE EXAMINATION,
APRIL 2023**

Sixth Semester

Corporate Secretaryship

INDUSTRIAL LAW

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** the questions.

1. Define Factory.
தொழிற்சாலை என்பதின் இலக்கணம் தருக.
2. Who is a young person?
“இளைஞர்” என்பவர் யார்?
3. What is a trade Union?
தொழிற்சங்கம் என்றால் என்ன?
4. What are Occupational Diseases?
“பணிசார் பிணிகள்” என்றால் என்ன?
5. What are wages in-kind?
“ரொக்கமாக இல்லாத கூலி” என்றால் என்ன?
6. State the object of the Employees’ State Insurance Act, 1948.
1948-ஆம் ஆண்டு பணியாளர் அரசு காப்பீட்டுச் சட்டத்தின் நோக்கம் யாது?

7. What are the “wages” under Minimum Wages Act, 1948?
1948-ஆம் ஆண்டு குறைம கூலிச் சட்டத்தின்படி கூலி என்றால் என்ன?
8. What is lay-off?
“பணிதராமை” என்றால் என்ன?
9. What is accident?
விபத்து என்றால் என்ன?
10. What is Employment Injury under the Employees’ State Insurance Act, 1948?
1948-ஆம் ஆண்டு பணியாளர் அரசு காப்பீட்டுச் சட்டத்தின்படி பணிசார் காயம் என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** the questions, choosing either (a) or (b).

11. (a) What is Strike? Explain its objects. When does a strike become illegal?
வேலை நிறுத்தம் என்றால் என்ன? அதன் நோக்கங்களை விளக்குக. எப்பொழுது வேலை நிறுத்தம் சட்டத்திற்குப் புறம்பாகிறது?

Or

- (b) Explain ‘Partial Disablement’ and ‘Total Disablement’.
“பகுதி இயலாமையாக்கப்படல்” மற்றும் “முழுமொத்த இயலாமையாக்கப்படல்” ஆகியவற்றை விளக்குக.

12. (a) What are the powers and duties of Employee’ State Insurance Corporation?
பணியாளர் அரசு காப்பீட்டு கூட்டுறுவின் அதிகாரங்கள் கடமைகள் ஆகியவற்றை கூறுக.

Or

- (b) Indicate the provisions regarding contributions under ESI Act, 1948

1948-ம் ஆண்டு பணியாளர் அரசுக்காப்பீட்டுச் சட்டத்தின்படி தன் பங்குத்தொகை குறித்த சட்டபகர்வுகளைக் கூறுக.

13. (a) Explain the privilege of the Registered Trade Union.
பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கத்தின் சிறப்புரிமைகளை விளக்குக.

Or

- (b) Examine the provisions of the Trade Union Act relating to registration of trade unions.

ஒரு தொழிற்சங்கம் பதிவு செய்வது பற்றிய தொழிற்சங்க சட்டவிதிகளை ஆய்க.

14. (a) Define wages and state the rules relating to Fixation of wages.

கூலி என்பதன் இலக்கணம் கூறி கூலியை நிர்ணயிக்க ஏதுவான சட்ட விதிகளைக் குறிப்பிடுக.

Or

- (b) How far is an employer liable for compensation to a workman injured by an accident arising out of and in the course of employment?

வேலையில் அமர்ந்துள்ளோர் வேலையின் போது விபத்துகளினால் பாதிக்கப்படும்போது ஈட்டுத்தொகை குறித்த பணியாண்மையரின் பொறுப்பினை விவரி.

15. (a) Enumerate the principal welfare facilities to be provided in a factory under the Factories Act 1948.

தொழிற்சாலை சட்டத்தில் கூறப்பட்டுள்ள பணியாளர் நல வசதிகளை விவாதிக்க.

Or

- (b) What is retrenchment? Explain the conditions precedent to retrenchment of workers as given in the Industrial Dispute Act 1947?

பணி நீக்கம் என்றால் என்ன? 1947-ம் வருடத்திய தொழிற்பூசல் சட்டத்தில் பணி நீக்கம் செய்வதற்குமுன் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகள் யாவை?

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. State the health provisions in the Factories Act.
தொழிற்சாலை சட்டத்தில் உடல் நலம் பேணுதல் பற்றிய விதிகளைக் குறிப்பிடுக.
17. What are the objects on which general funds of Trade Union may be spent?
தொழிற்சங்க பொது நிதியினை எந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம் என்பதை விவரிக்கவும்.
18. What are the duties and powers of Conciliation Officers. Work Committees and Board of Conciliation in settlement of industrial disputes under the Industrial Disputes Act 1947?
1947-ம் ஆண்டு தொழில் பூசல் சட்டத்தின் கீழ் தொழிற்பூசல் தீர்வைக்கான அமைக்கப்படும் சமாதான அதிகாரி பணிக்குழு மற்றும் சமாதான குழு ஆகியவையின் கடமைகளையும் அதிகாரங்களையும் கூறுக.
19. State the restrictions imposed by the Factories Act 1948 on the employment of women and young persons.
பெண்கள் மற்றும் இளவர்கள் பணியிலமர்ந்த 1948-ம் ஆண்டு தொழிற்சாலை சட்டம் விதிக்கும் தடைகளை விவரிக்க.
20. Elucidate the procedure for fixing and revising minimum wage. What is the composition of such minimum rate of wages?
குறைமக் கூலியை நிர்ணயிக்கப்பதற்கும் மாற்றியமைப்பதற்கும் உள்ள வழி முறைகளை விளக்குக. குறைமக்கூலி விகிதம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் விளக்குக.

F-8964

Sub. Code

7BCS6C4

B.Com (CS) DEGREE EXAMINATION, APRIL 2023.

Sixth Semester

Corporate Secretaryship

MODERN BANKING

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define Banking.
வங்கியியல் வரையறு.
2. What do you mean by unit banking?
அலகு வங்கியியல் குறித்து நீவீர் அறிவது யாது?
3. What is bank rate policy?
வங்கி விகித கொள்கை என்றால் என்ன?
4. Write a note on indigenous banks.
உள்ளூர் வங்கிகள் குறித்து குறிப்பு எழுதுக.
5. What is NPA?
NPA என்றால் என்ன?
6. Write a short note on capital adequacy ratio.
மூலதன போதுமான விகிதம் குறித்து சிறு குறிப்பு எழுதுக.
7. What is debit card?
பற்று அட்டை என்றால் என்ன?

8. What is meant by internet banking?
இணைய வங்கியியல் என்றால் என்ன?
9. What is KYC?
KYC என்றால் என்ன?
10. What is codes of commitment for individual customers?
தனிப்பட்ட வாடிக்கையாளருக்கான அர்ப்பணிப்பு குறியீடுகள் என்றால் என்ன?

Part B (5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Explain the role of commercial banks in India.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் வணிக வங்கிகளின் பங்கினை விவரி.
- Or
- (b) Explain the features of Banking.
வங்கியியலின் அம்சங்களை விவரி.
12. (a) What are the functions of commercial banks in India?
இந்தியாவில் வணிக வங்கிகளின் செயல்பாடுகளை விளக்குக.
- Or
- (b) Explain the services provided by private banks.
தனியார் வங்கிகளின் சேவைகளை விவரி.
13. (a) What are the reasons for NPA?
செயல்படாத சொத்துக்கள் உருவாவதற்கான காரணங்கள் யாவை?
- Or
- (b) State the objects of the banking ombudsman scheme.
வங்கி ஒம்புட்ஸ்மேன் திட்டத்தின் நோக்கங்களைக் குறிப்பிடவும்.

14. (a) Distinguish between debit card and credit card.

பற்று அட்டை மற்றும் வரவு அட்டை வேறுபடுத்துக.

Or

(b) Explain the Electronic Fund Transfer.

மின்னணு பணபரிமாற்றம் குறித்து விவரி.

15. (a) What are the customer services provided by the banks?

வங்கிகள் தங்களது வாடிக்கையாளருக்கு அளிக்கும் சேவைகள் யாவை?

Or

(b) Distinguish between RTGS and NEFT.

RTGS மற்றும் NEFTயை வேறுபடுத்துக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Elaborate the various classification of Banks.

பல்வேறு வங்கியியல் குறித்து விரிவாக வகைப்படுத்துக.

17. Explain the functions of Central Bank.

மத்திய வங்கியின் செயல்பாடுகளை விவரி.

18. Discuss in detail the various areas of customer's complaints and narrate the methods of their settlement.

வாடிக்கையாளர்களின் பல்வேறு விதமான புகார்களையும் மற்றும் அதற்கான தீர்வு முறைகளையும் விவாதிக்கவும்.

19. Describe the merits and demerits of E-banking.

மின்னணு வங்கியின் நன்மை தீமைகளை விவரிக்கவும்.

20. List down the recommendations of the Goiporia Committee.

கோய்பொரியா குழுவின் பரிந்துரைகளை பட்டியலிடுக.

F-8966

Sub. Code

7BCSE3B

**B.Com (CS) DEGREE EXAMINATION,
APRIL 2023**

Sixth Semester

Corporate Secretaryship

Elective : FINANCIAL SERVICES

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define finance lease.
நிதி குத்தகையை வரையறுக்க.
2. Define lessor.
குத்தகைதாரரை வரையறுக்க.
3. Define hire purchase.
வாடகை கொள்முதல் வரையறுக்க.
4. Enlist important credit rating agencies in India.
இந்தியாவில் முக்கியமான கடன் மதிப்பீட்டு நிறுவனங்களை பட்டியலிடுங்க.
5. Define securitization.
பத்திரப்படுத்தலை வரையறுக்க.
6. What is depository?
வைப்புத்தொகை என்றால் என்ன?
7. Define financial services.
நிதி சேவைகளை வரையறுக்க.

8. Differentiate jobber and banker.
பணியாளர் மற்றும் வங்கியாளரை வேறுபடுத்துக.
9. Briefly describe NSDL.
NSDL ஐ சுருக்கமாக விவரிக்க.
10. What is credit insurance?
கடன் காப்பீடு என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** the questions, choosing either (a) or (b).

11. (a) Briefly discuss classification of leases.
குத்தகை வகைகளை சுருக்கமாக விவாதிக்க.
- Or
- (b) Discuss legal framework of hire purchase.
வாடகை கொள்முதல் சட்ட கட்டமைப்பை விவாதிக்க.
12. (a) Write note on structure of merchant banking industry in India.
இந்தியாவில் வணிகர் வங்கித் தொழிலின் அமைப்பு குறித்து குறிப்பு எழுதுக.
- Or
- (b) What is factoring? Differentiate bill discounting versus factoring.
காரணி என்றால் என்ன? காரணிக்கு எதிராக மாற்றுசீட்டை தள்ளுபடியை வேறுபடுத்துங்கள்.
13. (a) Classify brokers and also discuss RBI regulations relating to brokerage business in India.
தரகர்களை வகைப்படுத்தி, இந்தியாவில் தரகு வணிகம் தொடர்பான RBI விதிமுறைகளையும் விவாதிக்க.

Or

(b) Discuss the process of dematerialization.

டிமேட்டிரியலைசேஷன் செயல்முறை பற்றி விவாதிக்க.

14. (a) “Mutual funds route offer several important benefits to the small investor.” What are these benefits? Briefly discuss.

“பரஸ்பர நிதி பாதை சிறு முதலீட்டாளருக்கு பல முக்கிய நன்மைகளை வழங்குகிறது.” இந்த நன்மைகள் என்ன? சுருக்கமாக விவாதிக்க.

Or

(b) Explain briefly the process of portfolio management of a mutual fund.

பரஸ்பர நிதியின் போர்ட்டஃபோலியோ மேலாண்மை செயல்முறையை சுருக்கமாக விளக்குக.

15. (a) What is ‘securitisation’ and why do companies go for securitisation of assets?

‘பத்திரப்படுத்தல்’ என்றால் என்ன, நிறுவனங்கள் ஏன் சொத்துக்களைப் பத்திரப்படுத்தப் போகின்றன?

Or

(b) Briefly describe the instruments which can be used for securitisation of assets.

சொத்துக்களை பத்திரப்படுத்த பயன்படும் கருவிகளை சுருக்கமாக விவரிக்க.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Discuss the evaluation framework of hire-purchase transactions. Illustrate your answer.

வாடகை கொள்முதல் பரிவர்த்தனைகளின் மதிப்பீட்டு கட்டமைப்பைப் பற்றி விவாதிக்கவும். உங்கள் பதிலை விளக்குக.

17. What are the main features of the operations framework of merchant bankers in the Indian primary market?

இந்திய முதன்மை சந்தையில் வணிக வங்கியாளர்களின் செயல்பாட்டு கட்டமைப்பின் முக்கிய அம்சங்கள் யாவை?

18. Explain the working of various credit rating agencies in India.

இந்தியாவில் பல்வேறு கடன் மதிப்பீட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை விளக்குக.

19. Outline the framework of operations of the depository system with reference to the Depositories Act and SEBI Depositories and Participants Regulations.

வைப்புச் சட்டம் மற்றும் செபி வைப்புத்தொகைகள் மற்றும் பங்கேற்பாளர்கள் விதிமுறைகளைக் குறிப்பிடுவதன் மூலம் வைப்பு அமைப்பின் செயல்பாடுகளின் கட்டமைப்பை கோடிட்டுக் காட்டிக.

20. Comment upon the causes for the unpopularity of the concept of securitization in India. What suggestions do you offer to make it popular?

இந்தியாவில் பத்திரப்படுத்தல் என்ற கருத்து பிரபலமடையாததற்கான காரணங்கள் குறித்து கருத்து தெரிவிக்கவும். அதை பிரபலமாக்க நீங்கள் என்ன ஆலோசனைகளை வழங்குகிறீர்கள்?